

யுமகள் வாசம்



அமர்
மீனாட்சிப்பிள்ளை தநுமலிங்கம்
அவர்களின் சிவதப்பேரு கறித்த
நினைவுபலர்

20.09.2020

ஸ
சிவாபம்



நென்புலோவியூர் உபயகத்திர்காமம் பூமகள் வாசத்தை
பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
உயர் சைவ வேளாளர்குத்தைச் சீர்ந்த
அமர்மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம்

அவர்களின் சிவபகுமய்நியமை துறக்க


‘நெனவு மலர்’

20.09.2020



சமர்ப்பணம்

எங்கள் குடும்பத்தின்
ஓளிவிளக்காய் நின்று
எங்கள் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும்
வழிகாட்டியாய் விளங்கி
எம்மையெல்லாம் வாழுவதெந்த
எங்கள் அன்புத் தெய்வத்தின்
நீங்காத நினைவுகளை இதுயத்தில்
சுமந்து கொண்டு
அவர்களின் திருப்பாதங்களுக்கு
எமது கண்ணீர்ப் புக்களை
காணிக்கையாக்குகின்றோம்.



கிங்ஸனம்
குடும்பத்தினர்

என்றும் எம் மனங்களில் நிலைத்திருக்கும்
அன்புத் தெய்வம்



**அமர்
மொட்சிப்பிள்ளை தருமலிங்கம்**

தவப்பேறு

சிவப்பேறு

03.03.1935

21.08.2020

திதி நிர்ணய வெண்பா

ஆண்டு சார்வரி மூடி முய்து வளர்பிறை

திருத்தை திதி அது வாம்

சீரானைய சீமாட்டி தருமலிங்கம் மொட்சிப்பிள்ளை என்பாள்
மார்விட்டு பரமாடி சேர்ந்த நாள் – ஊறுறியும்

தோத்திரப் யாக்கள்



திருச்சிற்றம்பலம்

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

தேவாரம்

மற்றுப் பற்றெனக் கிண்றிநின் திருப்
பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப்
பிறவாத் தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக்கொடுமுடி
நற்றவா வுனை நான் மறக்கினுஞ்
சொல்லும் நா நமச்சி வாயவே.

திருவாசகம்

அம்மையே அப்பா ஓப்பிலா மணியே
 அன்பினில் விளைந்தன ரமுதே
 பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சூருக்கும்
 பழுத்தலைப் புலையனேன் தனக்குச்
 செம்மையே ஆய சிவபதும் அளித்த
 செல்வமே சிவபெருமானே
 இம்மையே உன்னைச் சிக்கெனப் பிழித்தேன்
 எங்கெஞ்சுந் தருஞவ தினியே.

திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
 கரையிலாக் கருணைமா கடலை
 மற்றவ ரறியா மாணிக்க மலையை
 மதிப்பவர் மனமணி விளக்கைச்
 செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
 திருவீழி மிழலை வீற்றிருந்த
 கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளாங்
 குளிரவென் கண்கள் குளிர்ந்தனவே.

திருப்பல்லாண்டு

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
 பாற்கட லீந்த பிரான்
 மாலுக்குச் சக்கரமன்றாள் செய்தவன்
 மன்னிய தில்லை தன்னுள்
 ஆலிக்கு மந்தனர் வாழ்கின்ற
 சிற்றம்பலமே யிடமாகப்
 பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே
 பல்லாண்டு கூறுதுமே.

திருப்புராணம்

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாகமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்களை என்றும்
மறவாகமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

திருப்புகழ்

<p>இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் இலங்கு நூலும் புலியதனாடையு அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய உசந்த சூரன் கிளையுடன் வேரர உகந்த பாசங்கயிலொடு தூதுவர் அசந்த போதன் துயர்கெட மாமயில் அமைந்த வேவும் புயமிசை மேவிய</p>	<p>எழில்நீரும் மழுமானும் முடிமீதே குருநாதா முனிவோனே நலியாதே வரவேண்ணும் பெருமானே.</p>
---	---

திருமந்திரம்

சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
 சிவ சிவ என்றிடத் தீவினை மாஞ்சும்
 சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
 சிவ சிவ என்னச் சிவகதி தானே.

அம்பாள் வணக்கம்

தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
 மனந்தரும் தெய்வ வழவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
 இனந்தரும் நல்லன எல்லாந் தரும் அன்பர் என்பவர்க்கே
 கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.


பட்டினத்தார் பாடல்

ஆள்ளி இடுவது அறிசியோ? தாய் தலை மேல்
கொள்ளிதனை வைப்பேணோ கூசாமல்? மெள்ளள்
முகமேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு.

வாழ்த்து

வான்முகில் வழாதுபெய்க மலிவளஞ்சுரக்க மன்னன்
கோன்முறை யரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்முறை யறங்கள்ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றும்பலம்.



நெல்விட்டுப் பண்டும் உமி போகில்
மீள்வ தென்றும் வழக்கில் உண்டோ
கல்பட்டுச் சிதறும் காய்கள் என்றும்
மீண்டு மரத்தில் இணைவ துண்டோ
செல்லாத சூடு விட்ட சீவன்
சென்று கேர்வ துண்டோ இதனால்
செல்லலைத் தீர்த்து செய்தல் நினைத்து
செய்கருமங்கள் ஆற்று வீரே.

அயர்த் திருமதி மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு

நாற்புறமும் கடல்கழிந்த ஈழத்திருநாட்டின் வடபாகமாக அமைந்தது வடமராட்சி என்னும் சீற்றுர் அவ்வுரில் இடைவிடாது ஒவிக்கும் புலோலி என்னும் பகுதியில் உபயக்திர்காமம் என்னும் இடத்தில் “பூமகள் வாசம் என்னும் இல்லத்தின் 1935 ஆம் ஆண்டு பங்குகிண்஠ிங்களின் முன்றாம் நாள் உயர் வேளாண்குலத்தில் பிறந்தார் திருமதி மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம் அவரை சீராட்டி, பாராட்டி அன்போடு வளர்த்து வரும் நாளில் பள்ளிப்படிவம் அடைந்ததும் ஊரில் உள்ள யா/புற்றனள ம.வி இலும் பின் யா/வட இந்து மகளிர் கல்லூரியிலும் கல்வியைத் தொடர்ந்தார். யா/வட இந்து மகளிர் கல்லூரியில் அவர் நன்றாக படித்து வரும் நாளில் அவரது தாயின் விருப்பின்படி படிப்பை இடைநிறுத்தி பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

வீட்டில் இருந்து பெற்றோரின் அரவணைப்புடன் நன்கு வளர்ந்து வரும் வேலையில் அவருக்கு திருமணம் செய்ய விரும்பி அவ்வுரில் அவர்களின் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த சின்னையா தருமலிங்கம் என்பவரை மணம் முடித்து வைத்தார்கள். திரு.சின்னையா தருமலிங்கம் என்பவர் ஒரு இலங்கை கொழும்பு பல்கலைக் கழக விழானானப்பட்டதாரி ஆவர்.

இருவரினதும் இல்லற வாழ்க்கையின் பயனாக அவர்களுக்கு ஆறு ஆண்பிள்ளைகளும் நான்கு பெண்பிள்ளைகளுமாக பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள்.



அவர்களுள் முத்தவர் விநாயகமுர்த்தி இவர் பிறப்பில் இருந்தே உடல் நலக்குறைவாக இருந்தமையால் பெற்றோருடன் இருக்கிறார். அருத்தவர்

கனேசமுர்த்தி இவர் ஸ்ரீலங்கா ரெவிகோம் பொறியியலாளராக பதவி வகித்து அன்மையில் இளைப்பாறியுள்ளார். அடுத்து விக்கினேஸ்வரமுர்த்தி, சுத்தியமுர்த்தி, சாரதாதேவி ஆகிய மூவரும் U.K இல் உள்ளனர். அடுத்த ஆறாவது மகன் சுந்தரமுர்த்தி. இவர் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டு அமர் ஆகிவிட்டார். அடுத்தது ஏழாவது சுத்தியதேவி என்னும் பெண்பிள்ளை இவர் சிறுவயதில் இருந்தே உடல்நலக்குறைவால் அமர் ஆகிவிட்டார். அடுத்தது சுகந்தலாதேவி இவர் விஞ்ஞான பட்டதாரியாகி உயர்பட்டம் (M.Ed) பெற்று ஆசிரியராக யா/மெதுடிஸ்த உயர்தர பெண்கள் பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அதன்பின் யா/வடதிந்து மகளிர் கல்லூரிக்கு இடமாற்றலாகி சிறிதுகாலம் கடமையாற்றிக் கொண்டு இருக்கும்வேளை இவரது குழம்பத்தின் வேலைப்பழ காரணமாக இவர் தனது சேவையை இடைநிறுத்தி இளைப்பாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையால் ஒய்வு பெற்றார். அடுத்து கிருஷ்ணமுர்த்தி சுகந்தாதேவி இருவரும் U.K உள்ளனர்.

இவர்களில் கனேசமுர்த்தி பத்மாவதி என்பவரை மனம் முடித்தார். இவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி உயர் பட்டம் பெற்றவர். இவர்களுக்கு ஜனனி என்னும் ஏகபத்திரி உளார். அவரும் உயர்பட்டம் பெற்று வயம்பா பல்கலைக்கழகத்தில் விரிவுறையாளராக உள்ளார். அடுத்து விக்கினேஸ்வரமுர்த்தி U.K இல் தயாவதி என்பவரை மனமுடித்து அவர்களின் இல்லறத்தின் பயனாக கீதன், கவின் என்னும் இரு செல்வப்புதல்வர்களையும் பெற்று அவர்கள் இருவரையும் பொறியியலாளராக ஆகியிடுள்ளார். அடுத்தது சாரதாதேவி நடராசசுந்தரம் அவர்கள் பலகாலம் U.K இல் இருந்து குழம்பங்களுக்கு வழிகாட்டி துற்போது அமரத்துவமாகி விட்டார். இவர்களுக்கு கார்த்தி, வள்ளி என்னும் இரு பிள்ளைகள் உள்ளனர். கார்த்திகேயன் கணக்காளராகவும், வள்ளி பொறியியலாளராகவும் உள்ளனர். கார்த்தி இலக்குமிகை மனம் புரிந்து அவர்களின் இல்லறத்தின் பயனாக கிரிஸ் என்னும் செல்வப்புதல்வனையும் காமாட்சி என்ற புதல்விகையும் பெற்றிருத்தனர்.

அடுத்தது சுந்தரமுர்த்தி அமரத்துவம் ஆகிவிட்டார். அவர் சுத்ரலா என்னும் பெண்ணை மனந்துள்ளார். சுத்ரலா சமுர்த்தி உத்தியோகத்தராகி பணிபுரிகிறார். இவர்களுக்கு தலைப்பிள்ளைகளாக இரு ஆண் குழந்தைகள் பிறந்து தவறிவிட்டார்கள். அது குழம்பங்களுக்கு பெரும் இடியாகிவிட்டது. இவர்களின் மனக்கவலையை தீர்க்கும்படி யாழிலி, சுர்மிதா, சுந்தியா என்போர் புதல்வர்களாகக் கிடைத்தனர்.

சுகுந்தலாதேவி அவ்வுரிமைக் கேர்ந்த திரு.நவரத்தினம் சிவலிங்கம் என்பவரை மணம் முடித்து அவர்களின் இல்லறத்தின் பயனாக மாதுளா, அனந்தசயன், ஆரணன் ஆகிய புதல்வர்களைப் பெற்றெடுத்தனர். திரு.சிவலிங்கம் அவர்கள் பிரதி அதிபராக உள்ளார். மாதுளா Event Management நிறைவெச்சில் BBM கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அனந்தசயன் Slit இல் பொறியியற்றுறை, இறுதி வருட மாணவனாகவும் உள்ளார்.

கிருஸ்ணமுரத்தி என்பவர் U.K இல் தயாளினி என்பவரை மணம் முடித்து அவர்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் விதுரன், கார்த்திகா ஆகிய இரு புதல்வர்களையும் பெற்றெடுத்தனர். இருவரும் உயர்கல்வி கற்கின்றனர்.

கடத்சி மகள் வசந்தாதேவி இராகவன் என்பவரை மணம் முடித்து வாழ்ந்து வரும் வேளையில் அவர்களின் இல்லறத்தின் பயனாக சிறீநாத் என்னும் மகனைப் பெற்றெடுத்து U.K இல் இனிதே வாழ்ந்து வருகின்றனர். சிறீநாத் லண்டனில் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

திருமதி மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம் அவர்கள் பத்தும் பெற்ற பத்தினியாக குதூகலிப்புடன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து 85 வயது வரையும் ஒரு குறையுமின்றி இருந்தார்கள். 86 ஆம் வயதில் அவருக்கு எதிர்பாராத வருத்தம் வந்து எல்லோரையும் தூயரத்தில் ஆழ்த்திவிட்டார்.

பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் உலக நியதி ஆக்கயால் அகைவனரும் அமைதி பெறுவோமாக. அவர்களது ஆத்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி! சாந்தி!!

சாந்தி!!!



- குடும்பத்தினர் -

இரங்கற் பாக்கள்



கணவரின் தீதுயத்திலிருந்து

பட்டம் படித்துவிட்டு படிப்பித்தல் தொழில் எடுத்து
பாடசாலைக்கு போய் வந்த எனைப் பிடித்து
திருமணம் செய்வதற்கு தீர்மானம் எடுத்தார்கள்
உறவுப் பெண் உன்னைப் பேசி முடித்தார்கள்

மீனாட்சி பேரென்றார், தனிப்பிள்ளை அவரென்றார்
வட்ட முகமென்றார் வடிவான நிறமென்றார்
கண்ணிறைந்த பெண் என்றார் காக்காரி என்றார்
கலியாணம் செய்து வைத்தார் காட்சி மாறியது

பிள்ளைகள் பிறந்து குழும்பம் பெரிதாக ஆகியது
உழைத்த காசெல்லாம் உன்கையில் கொடுத்துவிட்டு
பிழைத்தேன் நானென்று பேசாமல் இருந்துவிட்டேன்
மெல்ல மெல்ல ஆட்சியயும் நீயே எடுத்துவிட்டாய்

வேட்டிப் Principal என்று எனைச் சொல்லிருக்கிறோம்
வீட்டுப் Principal நீயென்று சொல்லிருக்கிறேன்
கோபக்காரன் என்றாய் குணக்குன்று நான் என்பேன்
எல்லாம் நினைவிருக்கு நீ மட்டும் இங்கில்லை

நாட்டுப் பிரச்சனையால் குரும்பமே சிதறியது
ஓயே நாட்டில் இருப்பதனால் ஓரளவு சந்தோசம்
தொலைபேசி அடித்தால் துடித்தெழுந்து எடுத்திருவாய்
போனின் உன்பாசம் பொழிந்திருவாய் மனிக்கணக்கில்

சுந்திக்கு கொள்ளி கவத்தேன் துடிதுடித்து போய்விட்டாய்
தம்பி மணியத்தையும் தாய் போல காத்து நின்றாய் – என்
தங்கை சரச்சைவயும் பின்னள் என்றழைத்தாய்
தாயா, தாரமா தெரியாமல் தவிக்கின்றேன்.

அறுபத்தைந்தான்டு காலமாய் இகணபிரியாமல் வாழ்ந்திருந்தோம்
நித்திய சுமங்கலியாய் நீ போய் சேர்ந்துவிட்டாய்
எப்பிறவி எபுத்தாலும் நீதான் என் மகனாவியம்மா – என்ன
தவம் செய்தேன் அம்மா இப்பிறவியில் உன்னை அடைய

தள்ளாமும் வயதினிலே தடியுன்றி நடக்கின்றேன்
முத்தாம்பி நினைவெல்லாம் மூகளாதனைக் குழப்புகிறதே
பொல்லா நினைவு வந்து தூக்கம் கலைகிறது
சொல்லாமல் சென்றுவிட்டாய் சொர்க்கம் அடைந்து விட்டாய்.



முத்துமகன் [விநாயகமுற்தி]

புன்னம் முன்னம் வந்த முத்து என்று – எனை
உங்கள் சொத்தாக வளர்த்தாயே தாயே
வார்த்தையின்றி நான் தடுமாறும் வேலையிலே – என்
மனமறிந்து என் தேவைகளை நிறைவேற்றுவாயே

முத்தாம்பி, முத்தாம்பி என்று முச்சுக்கு முச்சு அழைப்பாயே
முத்த பிள்ளை எனை மனம் நோகாமல் பார்த்தாயே
முவரும் சேர்ந்திருந்து சம்பாசனை செய்வோமே
யாவரும் அறியாமல் நீமட்டும் சென்றதேனோ.

வாயில்லா பிள்ளை நான் – இன்று
தாயில்லாப் பிள்ளையானேன் – எமக்கு
நோயில்லா வாழ்வு தந்தாய் – இது
மெய்யில்லா வாழ்வு என்று மேலுகம் சென்றாயோ.

வந்தோருக்கு உணவழிக்கும் தயாளகுணம் உனக்கும்மா
வருவோருக்கு தேநீர் கொடுக்கும் குணம் எனக்கென்பாய் – தாயே
ஒடோடி வேலைசெய்து உறவுக்காய் பாடுபட்டு நானும் ஒய்ந்துவிட்டேன்
தள்ளாரும் வயது எனக்கில்லை ஆனால் தள்ளாரும் நிலை வந்ததும்மா

அம்மா நீ எனைவிட்டு போகுமுன்னேயே – சகோரிகளை
அம்மா என்று அழைக்கத் தொடங்கிவிட்டேன் – நீ
மீண்டும் வருவாயா என்று இவர்களிடம் கேட்கின்றேன் – நீ
போனதும் புரியவில்லை ஆனால் வெறுமையை நான் உணர்ந்து கொண்டேன்.

கமத்துனன் எனக்கு அம்மாவாய், அப்பாவாய், சகோதரனாய் பார்க்கின்றார் – அவர்
மருமகனாய் கிடைத்தது உங்கள் பாக்கியம் என்பீர்கள்
ஐயா, கமத்துனர்கள், சகோதரர்கள், சகோதரிகள், மருமக்கள், பெறாமக்கள்,
கமத்துனிகள் எல்லோரும் எதைத்தாங்கி நிற்கிறார்கள் நீ நிம்மதி நாடுமாம்மா.



60ஆண் திருமண நாளில்



60வது திருமண நாளில் ஆண்மிள்ளைகளுடன்



திருமண வைரவிழாவில் குழம்பத்தினருடன்

நீண்டயமகன் [கடேரோசுமுர்த்தி]

பிறப்பதும் இறப்பதும் உலக நியதி என்பர்
பெற்றவர் பிரிவதை யார் ஒருவர் ஏற்றிடுவர்
வாழ்ந்தது போதும் என்று வானுலகம் சென்றிட்டாய்
நூறாண்டு வாழ்ந்தாலும் நோகாமல் பார்த்திருப்போம்

பிள்ளைகளை வளர்த்திடவே பெருமைபடப் பார்த்திடவே
 பட்டதுயர் கொஞ்சமல்ல பா ஒன்று போதாது
 கோயில் குளம் மறந்தாய் கொண்டாட்டம் நீ தவிர்த்தாய்
 நெருப்பினிலே நீவெந்து நிறைவாக உணவளித்தாய்

அருப்படியே உன் உலகம் அங்கே தான் உன்பொழுது
 அகவை கூடினாலும் அதிகாலை எழுந்திடுவாய்
 தொழிலுக்கு நான் போக சுற்றித்தந்த பார்சவிலே
 மனக்கும் சுலவ இன்னும் மறக்காமல் இருக்குதம்மா

மரக்கறி நான் உன்பதனால் சிலதை மறைத்து வைத்தே தந்திடுவாய்
 மற்ற மக்கள் கோயித்தால் மழுப்பியே சிரித்திடுவாய்
 என்தேவை நீ அறிந்து செய்ததெல்லாம் மறந்துவிட்டு
 உன்மேனி தீப்பற்ற கொள்ளியிட வைத்தாயே

முதுகை வந்த போதும் என் முகம் பார்க்க வேண்டும் என்று
 மூன்று வீடு தள்ளி எனை மனமுடித்து வைத்தாயோ
 முடிந்த வரை ஒடிவந்தேன் முன்னாலே நின்றிருந்தேன்
 ஆவி நீ பிரியும் வேளை அருகினிலே இருந்துவிட்டேன்.

சின்னாமகன் [விக்னோஸ்வர மூர்த்தி]

தாயே உனைநினைந்து தாங்கென்னாத் துக்கமம்மா
நோயில் நீவிழுந்து நடக்க முடியாமல்
பாயில் படுத்தாயோ பட்டென்று சென்றாயோ – நீ
தீயில் எரிந்ததையும் திரையில் தான் பார்த்தேனே.

அடுப்படிக்குள் நீ இருந்து நெருப்போடு போராடி
 அடுக்குக்காய் சாப்பாடு அலுக்காமல் நீ செய்தாய்
 தோனுக்கு மேலே நான் உயர வளர்ந்தாலும்
 மாலுக்கு சாப்பாடு மனசோடு நீ கொடுத்தாய்

மாயிசம் நானில்லை மரக்கறி தானென்று
 ஆலடிச்சுந்தையிலே ஆள்விட்டு வாங்கிகுவாய்
 பரணியிலே பிறந்ததினால் கணையிலே பூசையொன்று
 கவக்கச் சொன்னாயே கவரவரும் மறந்திட்டார்

உன்னோடு சிலமாதும் ஊரினிலே வந்துநின்று
 கடகம செய்திடவே கணக்குப் போட்டிருந்தேன்
 “கொரோனா வந்ததினால் பயணத்தடை சட்டம் வந்து
 எல்லாமே துவிடுபொடி நானென்ன செய்வேனம்மா?

இப்பிறவி போதாது உன்கடமை செய்திடவே
 மறுபிறவி ஒன்றிருந்தால் மீண்டும் உன் மகனாகப் பிறந்திடுவேன்
 நான்பட்ட கடனெல்லாம் வட்டியுடன் தீர்த்திடுவேன்
 தனிப்பிறவி நீயம்மா என்றும் வாழ்வாய் எம்மோடு.

இந்தசை மகன் [சுத்திய மூர்த்தி]

ஒர்கறப் பிள்ளையாய் உலகினிலே நீ பிறந்தாய்
சொத்து சுக்ததுடன் சுந்தரியாய் நீ வளர்ந்தாய்
கற்ற கணவகையே கச்சிதமாய் கரம் பிடித்தாய்
பத்து பிள்ளைகளை பக்குவமாய் பெற்றெடுத்தாய்.

மீனாட்சி என்ற பெயர் உனக்குத்தான் பொருத்தமம்மா
உன்னாட்சி எம்வீடில் பலகாலம் நடந்ததமம்மா
அறுபதாம் திருமணத்தில் நீ நின்ற படத்தைத்தான்
நாமிங்கு வீட்டினிலே தொங்கவிட்டு அழுகின்றோம்.

நாலாம் மகனாக நானும் பிறந்துவிட்டேன்
நாட்டுப் பிரச்சனையால் வீட்டைவிட்டு பறந்து விட்டேன்
பதினைந்து ஆண்டுகளாய் பார்க்காமல் இருந்துவிட்டேன்
பாரத நாட்டுக்கு என்னைப் பார்க்க வந்துவிட்டாய்.

வரும்போது உன்னுடனே மனமகளையும் கூட்டிவந்தாய்
சிற்பான முறையினிலே திருமணத்தை முடித்து வைத்தாய்
ஆண்டுகள் பல கழிந்தும் பிள்ளைகள் இல்லையென்று
அறுதல் சொன்னாயே அதையும் நான் மறப்பேனோ?

மூவர் கூட்டனியில் நீயோ முந்திவிட்டாய்
தானைத் தலைவன் இங்கு தனக்குள்ளே அழுகின்றார்
முத்த மகனுக்கோ வாயுன்டு வார்த்தையில்லை
எல்லாம் விதினன்பார் இருந்தும் முடியவில்லை

முத்தமகன் [சாரதாபேநவி]

ஐந்தாம் கால் பெண்பிள்ளை, 4 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தபிள்ளை கெஞ்சினாலும் கிடையாது என்று பொத்தி பொத்தி வளர்த்தாயே நான் பருவம் அடைந்தவுடன் ஆனந்தக்கண்ணீர் கொட்ட கொட்ட என் கழுத்தில் போட்ட சங்கிலி இன்றும் என் கழுத்தினை வருடும்மா

பத்துப்பிள்ளைகளுக்கும் இடியப்பம் பிழியும் கஸ்டத்தைப் பார்த்து உதவிக்கு வரும் என் கைகள் சிவந்துவிழும் எனத் தடுப்பாயே – தாயே ஊருக்கு எல்லாம் நீதானே ஆலோசகராக இருந்தாயே வருவோர்க்கெல்லாம் வயிராற் உணவு அளிப்பாயே

வாழ்க்கை அனுபவங்களை சொல்லிச் சொல்லி வளர்த்தாயே – எம் வாழ்வில் தாயாக, நன்பியாக, தாதியாக நின்றாயே இருபத்துமூன்று வயதிலே திருமணத்திற்காய் வெளிநாட்டுக்கு தனியாய் அனுப்புகையில் தவியாய் தவிர்த்தாயே

தொலைதூரம் இருந்தாலும் தொலைபேசியில் தொடர்பு கொள்வோம் பூமகள் வாசத்தில் தொலைபேசி தொடர்பாடல் உயிர்நாடி நீ தாயே – இன்று தொலைபேசியில் உன் குரல் கேட்காமல் தவித்து நிற்கின்றோமே தொலைபேசி கூட உன்குரலை உள்வாங்காமல் ஏங்கியிருக்கிறதே

முத்தமருமகன் உனை மாயி என்றழைத்தால் உள்ளம் உருகுமம்மா – முத்த பேர்ப்பிள்ளைகள் அம்மம்மா என்றழைத்தால் அன்பே பெருகுமம்மா வருடா வருடம் வந்துங்களை பார்த்தெல்லோ போவோமே என் கணவன் நோயற்ற போது அவரைப் பார்த்திரு என்னிடம் வரவேண்டாம் என்றாயே

இந்த வருடம் மாசி மாதம் ஒடிவந்து உன்னோடு இருந்தனம்மா முடியும் வரை மூன்று கிழமையும் என் கடகமை செய்தனம்மா – போகும் போது தூர்க்குறியும் காட்டவில்லை நீ தொலைதூரம் போவாயியன்று தோனும் துடிக்கவில்லை உன்னை தொலைத்துவிட்டு துடிப்போமென்று

என் பேத்தி, உன் பூட்டி அவள் காமாட்சி - அவளை
கண்முன்னே காணாமல், காணாமல் போனாயே
பூட்டனைப் பார்த்து நீ பூரித்ததெல்லாம் பேரன் சொல்லக்கேட்டேன்
மீனாட்சியின் பூட்டி காமாட்சி என்றமைந்ததும் விநிப்பயனே

அம்மா உன் குதை கேட்க ஒருகூட்டம்
அறிவுரை கேட்க ஒரு கூட்டம் - உனைப்போல் அம்மா
எப்பிறவியில் காண்போம் அம்மா - நின்
ஆத்மா சொர்க்கத்தினை சுபீரிக்கட்டும்!

சாந்தி! சாந்தி!! சாந்தி!!!



நீண்டயமகள் [சுகுந்துலாதேவி]

தொப்பிள் கொடி அறுத்த நாளிலிருந்து – என்பிள்ளைகளிற்கு
தொட்டிலாய் உன் கைகள்
கட்டிலாய் உன்மடிதான்
தோளிலிலும் மார்பிலும் தாலாட்டி, சீராட்டி
நிலாக்காட்டி சோறாட்டி
உலா வந்த காலம் எல்லாம் – இன்றும்
கண்ணில் நின்று ஆருதம்மா

நான் பட்டப்படிப்புக்களுக்காய்
பல்கலைக்கழகம் சென்று படிக்கையில்
பகல் இரவாய் பாருபட்டு பிள்ளைகளை
நெறி தவறாமல் வழிநடத்தி நேர்வழியால்
வாழ வைத்த தெய்வம்மா

கோயில் குளம் போனதில்லை எங்கள் ஆம்மா
வீடுதான் கோயில் என்பர் – எங்கள்
வீட்டின் மீனாட்சி நீயம்மா – என்றும்
எங்கள் வீட்டில் உன்னாட்சி தானம்மா

பத்துப் பெற்ற பத்தினியே
பக்கத்தில் இருந்து பார்க்கும் வரம் பெற்றவள் நானம்மா
பெற்ற கடன் தீர்க்குமுன்னே பேளையிலே போனதென்ன
பட்ட கடன் தீர்க்கு முன்னே பாடையிலே போனதென்ன

செல்லமகளாய் எனை வளர்த்து – நான்
பெற்ற செல்வங்களையும்
போற்றி வளர்த்த பொன்மகளே – நின்
பொற்பாதம் போற்றியம்மா

பதவி துறந்தனம்மா – உங்களை
 பக்கத்தில் இருந்து பார்ப்பதற்கு
 பறந்தோடி சென்றதென்ன – நாங்கள்
 படும் துயரில் வீழ்ந்ததென்ன
 படுக்கையில் இருக்கையிலே
 பச்சைக்குழந்தை போல் பராமரித்தோம்
 படுக்கை விட்டெழுவாய் என காந்திருந்தோம் – அது
 பகல்கனவாய் போனதம்மா

நின்னுயிரும் பிரியும் போது
 அருகில் நின்று நாம் துடிக்கையிலே
 நினையாப் பொழுதினிலே – நின்னுயிர்
 நில்லாமல் போனதென்ன – அந்தக் கணப்பொழுதில்

ஐயாகவ நினைத்தனையோ – இல்லை
 பேச்சில்லா முத்தாம்பியை நினைத்தனையோ
 அருகில் உள்ள பிள்ளைகளை நினைத்தாயோ – அருகில் இல்லா
 வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை நினைத்தனையோ,
 மருமக்களை நினைத்தனையோ
 பேரப்பிள்ளைகளை நினைத்தனையோ, பூட்டனையும்
 நேரில்காணா பூட்டியையும் நினைத்தனையோ

சொர்க்கவாசல் திறந்தே இருக்குமம்மா – உங்கள்
 சொர்க்கத்துங்க குணத்திற்கு,
 சொர்க்கமே இனி உங்கள் வாசம் அம்மா
 சொர்க்கத்தில் இருந்து வாழ்த்துக் கூறுமம்மா.



குளையோயமகன் [கிருநஸ்ஸனமுர்த்தி]

அம்மா உன் வயிற்றில் என்கன சுமந்தாய்
 நலமாய் என்கன பெற்றெழுத்தாய்
 உன் மடிதீ நான் தலை கவக்க வருடிவிட்டாய்
 தோள் மீது சாயவிட்டாய்
 தாலட்டால் துபில கவத்தாய்
 என்மேல் உபிகர கவத்தாய்
 ஆண்களில் கடைக்குட்டியாய் பெற்றெழுத்தாய்
 தரணியில் என் தலை நிமிர கவத்தாய்
 உன் கடமை நீ நிகரைவே செய்து முடித்தாய்

காலன் அவன் ஏன் தான் உன் மீது கண் கவத்தானோ
 உன் இரு பிள்ளைகளை உன் கண்முன்னே எடுத்தானோ
 உன் முத்த மருமகனையும் உன்னிடம் இருந்து பிரித்தானோ
 இப்போ காலநேரம் பார்த்து உன்கையும்
 அங்கு அகைழத்தானோ
 விண் உலகில் அவர்களுடன்
 கூட்டணி சேர கவத்தானோ
 உன் கண்ணாலனும் கண்கலங்கி நிர்க்க
 உன் மூர்த்த பிள்ளையும் வார்த்தையின்றி தவிக்க
 புலத்தில் நாமும் எம் கடமை செய்ய முடியால்
 செய்வதறியாது நிற்க
 குரும்பமே குலைந்ததும்மா
 கண்ணீரில் நனைந்தம்மா
 மறுபடியும் உன் வயிற்றில் நாம் பிறக்க
 என்ன தவம் செய்ய வேண்டும் என்பதையாவது
 சொல்லி விட்டு போய் இருக்கலாமேயம்மா

புமகள் வாசம் தவிர வேறு இடம்
 தெரியாமலே வாழ்ந்தாயே
 பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை வளர்த்தது
 அன்றி வேறொன்றும் அறியாயே
 நன்கு படித்த துகணவகனாயும் உன் ஆட்சியின் கீழ்
 கவத்திருந்தாயே
 இன்று அந்த மனம் உன்னை இழந்து கண்கள்
 குளமாக கவத்தாயே ,
 உடல் தளர கவத்தாயே
 எங்களை எல்லாம் ஆற துயரத்தில் இருக்க விட்டு
 நீ மட்டும் தூங்கி விட்டாயே
 பறவாயில்கல இனிமேலாவது நிம்மதியாக தூங்கு தாயே
 உன் ஆன்மா சாந்தியடைய
 எல்லாம் வல்ல இறைவகன வேண்டி நிற்கும்
 உன் கடைக்குட்டி மகன் கிருஸ்னன்



நீண்டயமகள் [வசந்தாதேவி]


அன்னன் (சுந்தி) அவன் பாடையிலே போகையிலும்
பாவி இவள் வர முடியல்லே
பாழா போன கொரோனாவால் உன்
இறுதி கிரியையிலும் வர முடியல்லே

ஒன்பது பிள்ளைகளுக்கும் நீ தோகை
சுட்டு உன் கை சுட்டது என் கண்ணில்
இன்றும் கண்ணீராய் ஒருதம்மா
உன் உடலுக்கு தீபிட்ட போது என்
கண்ணில் உதிரம் கொட்டியதம்மா


கடைக்குட்டி என்று செல்லமாய் வளர்த்தாயே
கடைசி வரை எனக்கு என் மகன் துறை
என பெருமிதமும் கொண்டாயே – என்
மகன் முன்னேற்றம் பார்க்காது சென்றாயோ

எல்லோர்க்கும் கவியானும் புலோலியிலே – ஆனால்
எனக்கு மட்டும் ஏன்தானோ வெளியினிலே?
நான்கு உடன்பிறப்பு சீமையிலே இருந்ததினால்
என்னனயும் அவர்களுடன் சேர்த்துவிட்டாயோ?

தூரதேசம் செல்ல வந்தாய் உன்
துயரச்செய்தி கேட்க வைத்தாயே
ஆண்டாண்டு தோறும் ஓடிவந்து நாம் பார்த்தோமே
ஆருக்கும் சொல்லாமல் நீ போனதெங்கே?



மகனின் டி.எஸ்ஆர்பு விழாவின்ஜோது



மருமக்கள்

(பத்மா, தயாவதி, சுசாந்தி, சுதர்லா, சிவலிங்கம், தயாளினி, கிராகவன், சர்வானந்தா, அழுதா, சுத்தியேந்திரா, சசிதூரன்)

தங்க நிறமல்லோ எங்கள் மாமி தங்கக் குணமல்லோ
வஞ்சமில்லா மனமெல்லோ தாராள மனமல்லோ – சிறந்த குடும்ப
நிர்வாகி தானல்லோ, எல்லோகரயும் சேர்த்து இகைங்கும் நால் அல்லோ
நீங்கள் மாமியாய் கிடைத்தது நாங்கள் பெற்ற வரமல்லோ.

நீவிர குறைகூறி நாமறியோம் குணக்குன்று நீங்கள் அன்றோ
சிவலிங்கம் நான் பெற்ற வரம் என்பீர் அவரிடம் பட்ட கடன் தீர்க்க
பல பிறவி போதாது என்பீர், தீர்க்கமுன்னே போனாதென்ன
திகைதெரியா பறவையாய் நாங்கள் ஆனதென்ன.

சுத்தியென்று அழைத்த குரவுக்கு பாய்ந்தோடி வந்திடுவேன்
தூக்கி எடுத்து உங்களை கைக்கிளில் இருத்திடுவேன்
சுதர்லாவும் வேலைக்கு போகுமுன்னே குளிப்பாட்ட வந்திடுவேன்
பத்மாவும் கொழும்பில் இருந்து வரும்போது பணிவிடைகள் செய்திடுவேன்.

வெளிநாட்டு மருமக்கள் நாமும் வருடாவருடம் வந்திடுவோம்
கொடோனாவால் நாமும் இவ்வருடம் வரமுடியலேயே
மாமி உங்களுக்கு பக்கத்தில் இருக்க முடியவில்லையே
பால்வார்த்து இறுதி பயணம் அனுப்ப முடியலேயே.

மாதுனாவின் உளத்திலிருந்து

அம்மம்மா எங்கள் சுவாசம்

பூமகள் வாசத்திற்கு ஒரு புதுத்தென்றலாக
புது ஒளியாக ஜனனம் ஏடுத்தாயென
ஒற்றைப் பிள்ளையாய் நீ பிறந்து
பத்துப் பிள்ளைகளை ஈன்றெழுத்தாயென

அம்மாவைக் கூப்பிட்டதை விட கூடுதலாக
அம்மம்மாவைத் தான் அம்மாவாகக் கூப்பிட்டோம்
நீ என்னை ஈன்றெழுக்காவிடலும் நானும் உன்பிள்ளையே
பள்ளிக்கு செல்லும் அப்பா அம்மாவை வழியனுப்பி
பக்குவமாய் எம்மை நீ வளர்த்தாய் என

அன்பிற்கு ஒரு வரவிலக்கணமாக
அழிகிற்கு ஒரு உருவாக
வஞ்சமில்லா உன்பேச்சம்
வெள்ளாந்தி மனமும் இப் பூமியில் யாருக்கும் இருக்காது
உன் தொலைபேசி வழியான குரல் இன்று எனக்கு கேட்கவில்லை அம்மா
ஒரு தடவைக்கு நாறு தடவை தொலைபேசி ஏடுத்து எம் நலம் விசாரிப்பாய்
இனி யார் எம்குத் தொலைபேசி வழியாக நலம் விசாரிப்பார்களோ
கேட்ட உடன் சலிக்காமல் எவ்வளவு பணமும் தரும்
உங்குணம் இனி யாருக்கு வருமோ
அம்முக்குட்டி என் மீனுக்குட்டி சொர்க்க வாசவில்
நீ சந்தோசமாக இருந்து கொண்டு எம்
உயர்வுகளைப் பார்க்க வேண்டும் என் இறைவனை வேண்டுகிறேன்
அம்மு என் மனதில் முதலிடம் என்றும் உனக்கே...

உன் அன்பு பேர்த்தி

மாது



திருமண பொன் விழாவில்





இலண்டனில் முத்தமகள், இளைய மகளுடன்



இலண்டனில்

ஜனாரியின் மனத்திலிருந்து

அப்பம்மா ஒருவரம்

பூமகள் வாசத்தில் ஒற்றை ஆலமரமாய் உதித்தாயே
 ஜயிரண்டு விழுதுகளுக்கு உயிர் கொடுத்தாயே
 உன் இரண்டாம் விழுதின் வழி வந்தவள் நான்
 உன் அப்பாச்சி போல் நான் என்பாயே!

உன்னைப் போல் நானும் நானும் ஒற்றை பிள்ளை என
 என்னைக் கானும் போதெல்லாம் உன் நினைவுகளை கறுவாயே
 விழுமுறையில் நான் வரும் போதெல்லாம் தள்ளாரும்
 கரங்களால் எனக்கென அப்பம் சுட்டு தநுவாயே!

உன் முதுமை கண்டு உன் விழுதுகள் உன்னை ஓய்வு
 கொள்ள சொன்ன போதும் உன் கால்களும் கரங்களும்
 உன்னை முடக்கி விட்ட போதும் சக்கர நாற்காலியில்
 ஊன்று கோலையே செங்கோலாய் கொண்டு ஆண்டாயே!

எட்டுத் திக்கிலும் உனைநாடி வரும் பிரச்சினைகளுக்கு
 உன் பொறுமையும் மென்மையும் கொண்டு கடிவாளமிருவாயே
 இளிவரும் சோதனைகளை கட்டுக்குள் வைத்திருக்க
 உன் பொறுமையை யாரிடம் நாம் காண்பது?

பொறுமையுடன் பொறுப்பையும் கொண்டவள் நீ
 தாயறையைப் பூட்டி தலையனைக்கு திறப்பு வராவிடில்
 தூக்கம் உனக்கில்லை சுழன்றபடி பர்த்திருப்பாய் இன்று
 தூக்கத்துடன் திறப்பு கூட உனை எதிர்பார்த்திருக்கின்றது..

தொகைலபேசி நாம் எடுத்து சுகம் கேட்கும் போதெல்லாம்
சொல்லிடுவாய் புதினமெல்லாம் சுடச்சுடவே
பதில் சொல்ல இனி எமக்கு யாருண்டு அப்பம்மா
ஏங்குகிறோம் உன் குரல் கேட்க அப்பம்மா

இறுதி நாட்களில் உனைக் காண நான் வரும் போதும்
“தனியாகவோ வந்தாய் என உன் இயலாகமயை மீறி
என்னை நீ கேட்ட நிமிடங்கள் இன்னும்
என் கண்முன்னே உருவமாய்த் தோன்றுகிறதே அப்பம்மா

அவசரமாய் எனம் அழைத்து அருகில் நிற்க வைத்து
ஆகை தீர பார்த்த பின்பு அந்தாத்தில் பறந்தாயோ
தொடழியாத தூரத்தில் நீ இருந்தாலும் என்றும்
உன் ஆசிகருக்காய் ஏங்கி நிற்பேன்.

**உன் பேத்தி
ஜனனி**



அனாந்தவரின் ஆதங்கம்

ஐனனத்தில் ஏந்தியென்கண உச்சரித்த நாமமதை
மரணத்தின் வாசலிலும் மறவாமல் அழைத்தாயோ
தவழும் வயதுதழில் துவமாய் கிடைத்தத்தினால்
அறியாப் பருவமதை தேவகியாய் வளர்த்தாயே
யசோகதயிகண அறியாமலே புமகள் வாசத்திலே வளர்ந்தேனே

பள்ளிப் பருவமதை பக்குவமாய் வளர்த்தாயே
பாடம்தனை அறியாமலே அனுபவித்தால் கற்பித்தாயே
காலமெல்லாம் சொல்லுவியே உன் பழைய கதையெல்லாம்
சவிக்காமல் கேட்போமே சொல்லும் போதெல்லாம்
இனி அந்தக் கதையெல்லாம் யார் சொல்லி கேட்போமோ
மாட்டுவண்டி நெரிச்ச கதை தொடக்கம் கோழிக்குஞ்சு நெரிக்கு
கதை வரை உன் பாலர் பருவத்தையே வடிப்பியே எம் கண்முன்னே

லண்டன் போயிருக்கும் போது அழகமுது அழைப்போமே
உடனே வந்திருமாறு அறியாத பருவத்திலும்,
24 ஆண்டுகளாய் விதைத்து எம்மையெல்லாம்
அறுவடை காலம்தழில் அறுவடையைப் பாராமல்
புதிர் மட்டும் கண்டு விட்டு சென்றியோ

காசென்று கேட்டும் கைநிகறை தந்திருவாய்
தொலைவிலே இருந்தாலும் தொலைபேசியில் வந்திருவாய்
2263023 நம்பகர பார்த்ததும் ஏங்குதே மனம் உன் குரவின்றி
நீ இருந்த ராஜ இருக்ககயிலே முத்திரையும் ஆழ்வாயே
சிம்மாசனமும் நீயின்றி வெறிச்சோடி போனதே.

காலமெல்லாம் வேண்டி நின்றேன் கடைசி காலம் தனை
உன்னோடு கழிக்க வேண்டுமென்று
உள்ளமதை கொள்ளளயிட்டோ ஜந்து திங்களதை

உன்னோடு கழிக்கவிட்டாய்
 இகையாக பார்த்ததனால் மனமதனால் ஆறுகின்றோம்
 இல்லையெனில் ஏற்றுதான் இருப்போமோ உன் இழப்புதனை

கொண்ட பந்தமது உணர்வோடு கலந்ததினால்
 கொள்ளும் பந்தமதும் உன்போல் வேண்டுமெனக்கு
 உனக்கும் சொல்லி நின்றேன், அவனையும் பாராமல்,
 தாத்தா தனித்திருக்க முத்தமாமாவையும் என்னாமல்,
 ஒடோடி சென்றாயோ எம்கமையெல்லாம் விட்டிட்டிங்கு


இறுதிப்பருக்கையிலும் நம்பியெல்லோ நின்றிருந்தேன்
 வருடம் ஒன்றிலிருந்து காணாத காட்சியெல்லாம்
 கண்டு தான் செல்வாய் என்று
 எதையுமே காணாமல் எம்கம் எல்லாம் விட்டெங்கு
 அவசரமாய் சென்றாயனா.




வானாவை வெள்ளுக்கு



வானாவை வெள்ளுக்கு





அன்பாய் வளர்த்த பகுவடன்



பேரம்பிள்ளைகள் மாதுளா, அனந்தநலூடன்

அபூரவனங்களின் அபூராதுவனா

உங்கள் செல்லத்தால் இன்றும் உருகும் பேரன்

பூமகள் தந்த புன்னகை வரமே நீதானே அம்மம்மா - நீ
இல்லாமல், இல்லமது புதுப்பிபாலிவ இழந்ததுவே
ஆயிரம் விடுமுறை வந்தாலும் உன் ஆட்சிக்கு விடுமுறை எடுக்காது ஆண்டாயே
அவ்வாட்சி செய்ய இங்கு எவர் உண்டு சொல்லம்மா

உன் அழகான அரசுக்கப்பைய காலை ஆறுமணிக்கே கூட்டுவாயே
உன் சக்கரநாற்காலியே சிம்மாசனம், உன் ஊன்றுகோலே செங்கோலாய்
கல்வி வித்தகன் தாத்தாகவை மந்திரியாகவும் - தொலைபேசி
கட்டளைகளை நிறைவேற்றும் சிற்பாயாக ஆட்சி புரிந்தாயே.

என்னைக் காணவில்லை என்றால் எட்டுத்திக்கும் பறக்கும் உன் அழைப்பு
இனியார் வருவார், நான் செய்யும் குறும்பு எல்லாவற்கறையும் - உன்போல்
முதலைக்கண்ணீர் வடித்து என் மனதை மாற்ற ஆர் உண்டு - என்னை
கூத்தாடி என்று கூறி நீ மகிழும் தருணம் மீண்டும் வராதா அம்மம்மா!

பள்ளிக்கு கெல்கையில் கையில் 100குபா தந்துவிட்டு
பேர்ஸ் ஐ இனி ஆர் ஒழிப்பார், அம்மம்மா
விரும்பிய உணவு உண்ண கேட்டவுடன் காச தர யார் உண்டு அம்மம்மா
புதுவருடம், தீபாவளிக்கு புது உருப்பெருக்க இனியார் காச தருவார்

உன் உபிர்பிரியும் வேளையில் எனைப் படிக்குபம்படி கூறினாயே
A/L முடியும் வரை இருப்பேன் என்று கூறியதை மறந்து பாகடடயெறினாயே
இனி ஆர் கன்னத்தை கிள்ளிவிட்டு நான் மகிழ்வேன் அம்மம்மா - உடனைப்போல
இனியவகை நாம் எப்பிறப்பில் காண்போமோ,
உன்னாசியை என்றும் வேண்டி நிற்கின்றேன்.

சுந்தியின் பிர்ண்மோகன்

(யாழிலி, சர்மிதா, சுந்தியா)

அப்பம்மா, அப்பம்மா என்றழைத்த குரலுக்கு
அன்புகாட்டி எகம அரவலைணக்கும் அன்புள்ள மாணவரே
அப்பாகவ அறியாத வயதில் நாம் இழுந்தோம்
அப்பம்மாகவ அறியும் வயதில் பறிகொடுத்தோம்

அப்பம்மா எங்களை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு
 அப்பா ஓடித்தான் போய்விட்டார்
 எங்களையும் மறந்து எங்குதான் சென்றீர்கள்
 எத்தனை பிறவி ஏடுத்தாலும் உமைத்தான் மறப்போமா

கோடி, கோடி கொட்டிக் கொடுத்தாலும் – உங்களைப்போல்
 சொர்க்கத்தங்க அப்பம்மா கிடைக்குமா
 யாழி, யாழி என்று என்கன இடைவிடாது அழைப்பீர்கள் – உங்கள்
 உயிர் பிரியும் வேலையிலே அருகில் தான் நிற்கலையே
 சுந்தியாவும், சர்யியும் அருகில் நின்று பார்த்தனரே

இவ்வொரு நாளும் ஒடி ஒடி வந்திடுவேன் – உங்களுக்கு
 குளிப்பாட்டியல்லோ உளம் மகிழ்ந்திடுவேன்
 பூமகள் வாசம் பூப்போன்ற உங்களைப் பார்க்காமல்
 புதுப்பொலிவு இழுந்து நிற்கிறதே.

அப்பம்மா எங்களைப் பார்த்தது போல்
 அப்பாகவ அவ்வுலகில் பார்த்திடுங்கள்
 சொர்க்கத்தில் நீங்கள் சுகமாய் வாழ்ந்திடுங்கள் – எங்கள்
 சுகவாழ்வுக்காய் வாழ்ந்துக்கள் தந்திடுங்கள்.

வெளிநாட்டு பேர்ப்பிள்ளைகள்

Dear Ammamma/Appamma,

Although we have all met you under a dozen number of times in our lives, there has never been a sense of unknowingly or unfamiliarity with you.

I personally remember the first day I met you as clear as day and I speak on behalf of all of us when I say the first time we met was just so magical; due to the lack of communication facilities between Sri Lanka and England in those times, we didn't get much of a chance to communicate with you via phone in our younger days but our first meeting was as if we had all lived together our whole lives; there was a strong sense that you played an imperative part in bringing us up from birth although we all met much later in life. The ease, the familiarity, your unconditional love and your beautiful, shy smiles accompanied with your emotive stories are all things that we will all cherish in our hearts forever and ever more.

Harrish, your first great grandchild also had the honour of meeting you annually over the last few years. He's blessed to have been touched by your love and presence and although you never got the chance to meet your second, we will never forget your excitement when your learnt that Karmarkshi, is of the same nachathiram (Star Sign) as you. Karmarkshi never got to meet Meenardchi but we always fondly sing 'Karmarkshi Meenardchi' to her and she will be graced with your stories through all of us in her lifetime.

A personal favourite story that you tell us every time we visit is the story of when you squashed a few chicks with your bare hands purely out of curiosity but also without your dad knowing and then the trouble you got in with your dad post horrifyingly killing those chicks;

of course, this story is not representative of your true nature in anyway. But this story is something that will be embossed in our memories forever. It's never really about the content of the story but the way in which you deliver it that makes it all so special and this particular story was delivered so eloquently by you.

You sitting on your little bench outside your kitchen, cutting vegetables, preparing food and constantly shouting endearingly but in panic at Ananthan and/or Aaranan for 'being naughty' is an iconic image of you in Poomagal Vasam.

We all wish we had more time to spend with you in your heyday as you are such a wonderful, strong, intelligent, loving and beautiful human. The stories we hear about you constantly from our parents keep us all smiling and happy for hours on end. Everyone is always full of joy and laughs talking about you. You have faced many challenges in your lifetime and have broken through every adversity with absolute strength and dignity. You leave with us your legacy of strength, determination, kindness and utmost love all encompassed with immense will and patience. All these qualities have made you a true embodiment of Divinity within this family. We look up to you immensely and know you will be showering us with your blessings always. All of us will carry a part of you within our hearts forever and hope that you will be our grandma in more promising circumstances for many lifetimes to come.

A note for fun: No one can ever replace you but your eldest daughter (Saradha) already believes that she is the next 'Meenardchipillai' – she is trying to fill your boots but she has a long way to go. We love you Ammamma/Appamma. Rest in Peace.

Lots of Love,
**Carthykejan, Vallee, Luxmy, Keethan,
Ghavinn, Vithuran, Katega & Srinath**




பேரன் முந்தூத்துடன்



அன்புமகன் (அமரர்) சுந்தரமூர்த்தி
மருமகன், பேரப்பிள்ளைகளுடன்

பூமியில் வளர்கள் முயில், காவல்சிப்பன்...



பூட்டப்பிள்ளைகள்

(ஹரிஸ், காமாட்சி)

சின்னக்கால் எடுத்து சித்திரமாய் நான் நடக்கையிலே
வண்ணவிழி கொண்டு என்னை வாரியதனைப்பாயே
வருடா வருடம் வந்திடுவோம் பூட்டி உதனக்காண
போகும் போது காணவில்லை தேற வழிதெரியவில்லை
மீனாட்சி பூட்டி நீ எங்கள் காமாட்சியைக் காணவில்லை
உந்தன் நட்சத்திரத்தில் உந்தன் வதனமாய் இங்கிருக்க
காட்டத்தான் முடியவில்லை இக்காலக் கொடுமையினால்
முன்னம் முன்னம் வந்த பூட்டப்பிள்ளைகள் நாம் – அடுத்த
வாரிக்கள் நாம், உந்தன் வழி நடப்போம்
எங்களுக்கு உந்தன் ஆசி என்றுமே உள்ளதும்மா.



உறவினார், அயலவர் புலம்பல்

தாயே நீங்கள் உங்கள் முச்சை நிறுத்தவில்லை
 எங்கள் முச்சாகி நின்றீர்கள் – நீங்கள்
 பேச்சை நிறுத்தவில்லை – எங்கள்
 பேச்சாகி நின்றீர்கள்
 வாழ்கவ முடிக்கவில்லை – எங்கள்
 வாழ்வின் ஒளியாகி நின்றீர்கள் – தாயே
 உங்கள் வாழ்வில் தர்மம், நீதி, நேர்மை கண்டோம்

பத்துப்பெற்ற பத்தினியாகி – பலபேர்
 புகழ் பூமகள் வாசத்தில் வாழ்ந்து
 நிகர சுமங்கலியாய் நின்வாழ்வு நிகரவு பெற்றதம்மா
 நிம்மதியாய் உறங்குமம்மா



சுரிமதா, சுந்தியா பும்பேதந்திராட் விழாவின் பதிவுகள்





சத்தியமுர்த்தியின் திருமண நிகழ்வின் போது



அன்பும் மின்னைகள், போய்யின்னைகளுடன்.....

யோகம் பயின்று வளமாய் வாழ்வோம்

யோகம் என்றால் வெற்றி வாய்ப்புக்களைத் தருவது. இயற்கையுடன் இணைதல், ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைதல் போன்ற விளக்கங்களை அளிக்கின்றது. “Yoga is Skill in action” என்று பகவத்கீதயில், உடலுக்கு ஆற்றல்களைக் கொடுத்து உடல், மனம், மூச்சு என்னாங்களின் ஆற்றல்களை அதிகரிப்பதாகும். என்று விளக்கம் கொடுத்துள்ளது.

**“ASANAS MAKE ONE FIRM, FREE FROM
MALADIES , AND LIGHT OF LIMB”**

“HATHA YOGA PRADIPAKA” யோக ஆசனங்கள் பயில்வதால் உடல், உறுதி, துங்பாங்களில் இருந்து விடுதலை, உடல் மற்றும் தகை நார்கள் இகைவாகவும், லேசாகவும் அமையும் என்று நெதயோக பிரதீபிகா நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையே ஹானி ஸ்ரீ அரவிந்தரும் யோகம் உடல் வலிமை, ஜீவசக்தி, மனோவலிமை, புத்திக்கூர்மை, ஆஸ்மீக சக்தி கிடைப்பதுடன், மனம், மூச்சு, எண்ணாங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உலகில் சிறந்த ஒரே ஒரு பயிற்சி என்று விளக்கம் கொடுக்கிறார். யோகிகள், ஹானிகள், சித்தர்கள், முஹிவர்களினால் 6000ம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோக விளக்கங்கள் திருமூலர் பாடல்கள் மூலமாக தெரியவந்துள்ளது. மனிதன் மனிதாக வாழ்ந்து இணை நிலை அடைய வேண்டுமென்பதே அவர்கள் குறிக்கோள். மானிட மேம்பாட்டுக்கான அரிய கலையாகவே யோகக்கலை பரிஞாமித்து இன்று வரை விச்ஞானிகளின் ஆய்வுகளுக்கு உட்பட்டு வருகின்றது.

யோக ஆசனங்கள் (நிலைகள்) உடல் தகை, நார்கள், இணைப்புகளுக்கான பயிற்சிகளையும் சுவாசப்பயிற்சி (பிராணாயாமம்) சுவாசத் தொகுதிகளுக்கான பயிற்சிகளையும் வழங்கி மன அமைதி, நாடி, நரம்புகளின் ஆற்றல்கள் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றையும் வழங்குகின்றது. தியானம் மன அமைதி

முனையின் ஆற்றல்களை மேலோங்கவைத்து ஆழ் மன ஆற்றல்களையும், ஆன்மீக சக்தியையும் தூண்டி மனிதருள் மேலானவனாக மிரிர வைக்கும். மனிதருள் உறங்குகின்ற குண்டவிளி சக்தியை விழித்தெழு வைக்கும்.

யோகப் பயிற்சிகளை மனிதர்கள் பயின்று புனிதர்களாகவும், ஆற்றல் வாய்ந்த நல்ல மனிதர்களாக மினிர்வற்கு யோக சுத்திரம் என்ற நாலை அருளியவர் தான் மகான் பதஞ்சலியோக முனிவராகும். இவரின் யோக சுத்திரமே ஹதயோகம். அட்டாங்க யோகம் போன்றவற்றின் அடிப்படை நாலாகும். எல்லா வயதினர்களுக்கும் ஏற்றவாறு யோகப் பயிற்சிகளைப் பூரணமாக வழங்கி உள்ளார். வாழும் வழிமுறைகள், செய்யக்கூடாதவைகள், யோக ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், ஒய்வு நிலைக்கான பயிற்சிகள் போன்றவற்றை தனது அட்டாங்கயோகம் மூலமாக விளக்கி உள்ளார். குறிப்பாக இனைய சமுதாயம், மாணவ சமுதாயம், சிறுவர்கள், பெண்கள், முதியோர், கர்ப்பினி பெண்கள் போன்ற எல்லோருக்கும் ஏற்றவகையில் விளக்கம் தந்துள்ளார்.

இன்று உலகக்யே நடாங்க வைக்கும் கொரோனா வைரஸ்னில் இருந்து எமைப் பாதுகாக்க அன்றே உடல் சக்தியை மேலோங்க வைக்கும் சுவாசப் பயிற்சிகளை அழித்துள்ளார். கற்கும் மாணவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு கூட அவர்கள் வினாத் திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகளை அன்றே அளித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான Warning யா பயிற்சிகள், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள், Accrobatics, Balancing போன்ற விளையாட்டின் அடிப்படைகளை ஐப்பானியர்கள் புரிந்து கொண்டு தங்கள் பயிற்சிகளுக்கு யோகப் பயிற்சிகளை அடித்தளமாகக் கொண்டுள்ளார்கள். பிள்ளையார் கோவில்களில் இன்றும் போட்படும் தோப்புக்கரணம் இன்று ஆய்வுக்குள்ளாகி “Supper Brain Yoga” ஆக பரிணமித்துள்ளது. ஆன்களின் வணக்க நிலை அட்டாங்க நமஸ்காரம், பெண்களின் வணக்க நிலை பஞ்சாங்க நமஸ்காரம் போன்ற பாரம்பரிய வணக்க நிலைகள் குரிய நமஸ்காரத்தின் நிலைகளாக இன்று வரை மினிர்கின்றது.

இன்று தொற்றா நோய்களுக்கான பயிற்சியாக யோகப் பயிற்சிகளையே வைத்தியர்கள் சிபார்சு செய்கின்றார்கள். நீரிழிவு, குருதி அழக்கம், இரத்தத்தில் கொழுப்பு, மன அமைதி இன்மை, மனநெருக்கீடு, சுரப்பிகளின் குறைபாடு

போன்றுவர்க்கு யோகப் பயிற்சிகளின் மூலமும், பிராணாயாமம், தியானம், சாந்தி, ஆசனங்கள் மூலமும் கட்டுக்குள் கொண்டுவர இயலுமென முயல்கின்றார்கள்.

சிறு வயது முதலே யோகப் பயிற்சிகளை ஆரம்பிக்கப்பட்டால் அவர்களின் உடல், உள், மன ஆரோக்கியம் மேலோங்கும். அமைதி நிறைந்த அன்பு உள்ளம். இதற்கு உணர்வு, ஆசிரியர் பெற்றோரை அன்பு செய்தல், கல்வி, விளையாட்டு போன்றவற்றில் மேலாண்மை, மற்றும் மனோவலிமை கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் பெறுவார்கள்.

மன அமைதி, ஆக்கத்திற்மைகள் ஞாபக சக்தி, உடல் வலிமை, நற்பழக்க வழக்கங்கள், ஆன்மீக சக்தி போன்றவற்கு பாடசாலை மாணவர்களுக்கும் மற்றோர்க்கும் வழங்கவல்லது.

1. சூரிய நமஸ்காரம்
2. விருங்கல் ஆசனம் அல்லது ஏகபாதாசானம்
3. தோப்புக்கலனைம் (SUPPER BRAIN YOGA)
4. முன்வளையும் ஆசனங்கள்
5. பின்வளையும் ஆசனங்கள்
6. பக்கவாட்டில் வளையும் ஆசனங்கள்
7. உடலை முறுக்கும் ஆசனங்கள்
8. விபரீத கரணி (INVERTED POSE)
9. சல்வாங்காசனம்
10. அந்த சிராசனம்
11. சாந்தி ஆசனம்
12. பிராணாயாமம் (முச்சப்பயிற்சி)
13. தியானம்

போன்றவற்கறப் பயின்று பூரணத்துவம்

அடையலாம்.



- 1) குரிய நமஸ்காரம், சாந்தி மூசனம், முச்சுப்பயிற்சி, தியானம் பூரணப்படுத்தும் சில பயிற்சிகளைப் பார்ப்போம்.

குரிய நமஸ்காரம் (SUN SALUTATION)

12 நிலைகளைக் கொண்டது ஒரு குரிய நமஸ்காரமாகும். இது முன்வகைதல், பின் வகைதல், கால்களின் அசைவு, முச்சுப்பயிற்சி போன்ற மனம், முச்சு, உடல் என்னாங்களை இணைத்துச் செய்யும் பூரணமான பயிற்சி ஆகும். கண்களுக்கு நிறைந்த பயனைக் கொடுப்பதால் தான் முற்காலத்தில் இருந்தே “கண்கெட்ட பின் குரிய நமஸ்காரமா?” என்று கண்களுக்கு இப்பயிற்சியின் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருள்ளது.



நிலை 1) கால்கள் சேர்த்து கரம் கூப்பி நிற்கும் நிலை நமஸ்காராசனா அல்லது பிராணாம் ஆசனா நிலை 2) தலைக்கு நேராக கைகளை நீட்டி பின் வளைந்த நிலை மூச்சு உள் இழுத்து பிறற ஆசனம். அல்லது வற்றத் தூதானாசனா நிலை 3) கைகளால் நிலத்தைக் தொடுதல் மூச்சு வெளிவிடுதல் பாதவறஞ்ச ஆசனம். நிலை 4) கைகளை ஊன்றி வலது கால் பின் நோக்கி நீட்டல். அஸ்வ சஞ்சலாசனா மூச்சு உள் இழுத்தல்.

நிலை 5) இரு கால்களும் நீட்டி கால் நூனி விரல்கள் இரு கைகளில் மட்டும் நிலத்தில் படுதல் மூச்சு உள் இருந்து வெளிவிட்ட நிலை சதுரங்க தண்டாசனா. நிலை 6) அட்டாங்க நமஸ்காரம் உடலின் 8 உறுப்புகள் மட்டும் நிலத்தில் படுதல். கால் நூனி விரல்கள் 2 மூழங்கால்கள் இரண்டும் இரு கைகள், நெஞ்சப்பகுதி, நெற்றிப்பகுதி, மூச்சு உள் இழுத்து வெளிவிடுதல். நிலை 7) புஜங்காசனம் பாம்பு படம் எடுக்கும் நிலை. கைகளை ஊன்றி தலை நெஞ்சை மேல் நோக்கி தூக்குதல். மூச்சு உள்ளோ.

நிலை 8 மீண்டும் அஸ்வசஞ்சலாசனா
நிலை 4 இல் காட்டும் நிலை அதே கால் முன் வரவேண்டும். நிலை 9 பாத வற்றத் தூசனம் நிலை 3 இல் உள்ள படி பின் நீட்டிய கால் மற்ற காலுடன் சேர்த்து வைத்தல் மூச்சு வெளியே. நிலை 10 பிறற ஆசனம் நிலை 2 இல் உள்ள படி. நிலை 11 கைகளை கீழே விடுதல்.

நிலை 12 இரு கரங்கள் கூப்பி நிற்கும் ஆரம்ப நிலை நமஸ்காராசனா ஒரு சுற்று கூரிய நமஸ்காரம் 12 பயிற்சிகளைக் கொண்டது. இயலுமான அளவு படிப்படியாக பலமுறை மூச்சடன் பயிலவும்.



சாந்தி ஆசனம் (RELAXING POSE)

பயிற்சிகளின் முடிவில் செய்ய வேண்டியது. நிமிர்ந்து படித்து கால் நூனி விருவில் இருந்து தலை வரைக்கும் எல்லா உறுப்புக்களையும் முச்சின் அகையைக் கவனித்து அல்லது “ஓம் மந்திரத்துடன் உடலைத் தளர்த்தி அமைதியாக எவ்வித சலனங்களும் இன்றி படுத்து ஓய்வு எடுத்தல். மன இறுக்கம், உடல் இறுக்கம் போன்று அகற்றி நாடி நரம்பு மண்டலங்களுக்கு ஆற்றல்களும் உடலுக்குப் புத்துணர்ச்சியும் அளித்து மலர்ச்சியுடன் மகிழ்வுடன் உங்கள் கடமைகளை ஆற்ற வைக்கும்.



முச்சுப் பயிற்சி பிரணாயாமம் (BREATHING TECHNIC)

நாசி சுத்தி

- 1) நேராக நிமிர்ந்து உங்களுக்கு வசீயாக விருப்பமான நிலையில் உடல் விறைப்பின்றி இருத்தல்.
- 2) இடது கை இடது முழங்காலில் மேல் சின் முத்திரை அல்லது விரல்களை நீட்டி வைத்தல்.
- 3) வலது கை பெருவிரலால் வலது நாசி மூடி இடது நாசியால் முடிந்தளவு சிரமமின்றி முச்சுக் காற்றை உள் இழுத்து வலது கை மோதிரவிரலால் இடது நாசி மூடி வலது நாசியால் உள் இழுத்த காற்றை வெளி விடுதல்.
- 4) வெளிவிட்ட வலது நாசியால் காற்றை உள் இழுத்து பின் இடது நாசியால் வெளி விடுதல். இது ஒரு நாடி சுத்தி (Alternat Nostrile Breathing) எனப்படும். முடிந்தளவு முறை சிரியாகச் செய்வதால் உங்கள் ஜீவசக்தி அதிகரிக்கும் ஆற்றல்கள் பெருகும், மனம் அமைதி பெறும்.



தியானம்

விருப்பமான நிலையில் நேராக இருந்து கைகள் இரண்டும் சின் முத்திரை முழங்கால மேல் வைத்து, கண்கள் மூடி முசின் அசைவை உற்று நோக்கலாம். ஒம் மந்திர ஜெபத்துடன் அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் அல்லது வடிவத்தை மன்கண் முன் பார்த்து விருப்பமான நேரம் சிரமயின்றி இருந்தல் உங்கள் ஆன்மீக கக்தி, உடல் ஆற்றல், ஜீவசக்தி, அகமதி பெருகும்.



யோகப்பயிற்சிகளை தகுதி வாய்ந்த யோக ஆசிரியர் மூலம் பயின்று வாழ்வில் சிறப்பாக ஆரோக்கியமாக வாழலாம். பதஞ்சலி யோக முனிவரின் முதல் குத்திரம், “ஸ்திரம் சுகம் ஆசனம் என்று ஆசன நிலை ஆடாது அகசயாது சுகம் பெற பயின்றால் அதுவே சுகம் தரும். ஆசனம் என்றும் “சித்த விருத்தி நீரோதக உங்கள் சித்தம் சிறக்க ஆற்றல் பெருகும் என்றும் இமயஜோதி சிவானந்தா அவர்கள்

**“AN OUNCE OF PRACTICE IS BETTER THAN
TONS OF THEORY”**

என்று ஏட்டுச்சுரக்காப் கறிக்கு உதவாது என்று கருதப்பட்ட எல்லோரும் செயல் வீரர்கள் ஆக வேண்டும். வாழ்வு சிறக்க வேண்டும். யோகம் பயிலுங்கள் என்று அவருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துகின்றோம். மன அகமதி பெறுங்கள்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி



ஆக்கம்:
திரு.மா.இரத்தினசோதி (யோகஆசான்)
Dip.in.Yoga
AYM- Sri Lanka

கருட புராணத்தில் கூறும் 30 வகையான தானாங்கள்

- 1) ஒருவர் கேட்க நாங்கள் வழங்குவது தர்மம் ஆகும். ஆனால் நாமாக முன்வந்து வழங்குவது தானம் ஆகும். எனவே தர்மத்திலும் தானமே சிறந்தது. அத்தகைய தானம் அளிப்பார் மனத்தூர்யமையுடன் இருப்பது அவசியம் என கருட புராணம் கூறுகிறது. தானம் பெறுபவர் நல்ல ஒழுக்கத்துடனும், தூர்யமையாகவும் இருந்தால்தான் தானம் கொடுப்பதில் பலன் உள்ளது. எந்த வகையான தானத்திற்கு நாம் இறந்துபின் எந்தவகை பலன் அனுபவிக்க முடியும் என்பதை நாம் இக்கட்டுரை மூலம் அறிவோம்.
- 2) புண்ணியத்தில் சிறந்த தானமாக கோ(பக) தானம் கருதப்படுகிறது. பகவை தானம் வழங்குவதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை சொர்க்கத்தில் அனுபவிக்கலாம்.
- 3) தானத்தில் சிறந்த தானம் அன்னதானம். அத்தகைய அன்னதானம் அளிப்பவர்கள் தாம் விரும்பிய உலகத்தில் ஒரு வருட காலம் சுகம் அனுபவிக்கலாம்.
- 4) நிறைமாத பகவை ஒருவருக்கு தானமாக வழங்கினால் கவுகுண்ட வாசத்தை ஒருவர் கட்டாயமாக அனுபவிக்கலாம்.
- 5) ஒருவருக்கு குடையை தானமாக வழங்கினால் வருணலோகத்தில் 1000 வருடம் சுகம் அனுபவிக்கலாம்.
- 6) சந்திரலோகத்தில் சுகம் அனுபவிக்க நெய், கட்டில், மெத்தை, பாய், யமக்கலம், தலையனை, தாயிர்தம் இதில் எதையாவது தானம் செய்யவேண்டும்.
- 7) வாயு லோகத்தில் 10000 வருடம் சுகம் அனுபவிக்க வஸ்திரதானம் செய்தல் வேண்டும்.
- 8) இரத்தம், கண், உடல், தானம் செய்தவர்கள் அக்கினி லோகத்தில் சுகங்களை அனுபவிக்கலாம்.
- 9) ஆயங்களுக்கு யானை தானம் கொடுப்பவர் இந்திரனுக்கு சமனாக ஆசனத்தில் அமர்ந்து இந்திலோகத்தில் சுகங்களை அனுபவிக்கலாம்.

- 10) குதிரையும், பல்லக்கும் தானம் செய்பவர் 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் சுகங்களை அனுபவிப்பர்.
- 11) நந்தவனங்களை ஆலயத்திற்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயு லோகத்தில் சுகங்களை அனுபவிப்பவர்.
- 12) தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர் தானம் கொடுத்தவர் மறுஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.
- 13) பயன்கருதாது தானம் செய்பவரின் மரணம் உண்ணதமாய் இருப்பதோடும் மீண்டும் பிறவியில்லா பெருநிலையை அடைவர்.
- 14) நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் கூரியலோகத்திற்கு சென்று சுகங்களை அனுபவிப்பர்.
- 15) தீர்த்த யாத்திரை புரிகின்றவருக்கு சத்தியலோகத்திற்கு சென்று சுகங்களை அனுபவிப்பர்.
- 16) ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.
- 17) பண கவுட்டத்தில் இருப்பவருக்கு பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெருங்காலம் சுகங்களை அனுபவித்து வாழ்வர்.
- 18) நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், நீர்நிலைகளை உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ஆனந்தமாக சுகங்களை அனுபவித்து வாழ்வர்.
- 19) பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோலாகத்தை அடைந்து சுகித்திருப்பர்.
- 20) புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் 64 ஆண்டுகள் பரமபதம் அடைந்து சுகித்திருப்பர்.
- 21) தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.
- 22) பெளர்னாமியில் டோலோர்சவம் (ஊஞ்சல் உற்சவம்) செல்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைவர்.
- 23) தாமிர பாத்திரத்தில் என்கணைத்தானம் கொடுத்தவர் திடகாத்திரமாக நல்ல கீர்த்தியோடு பிரகாசிப்பர்.

- 24) சுவையான பழங்களைத் தானம் கொடுப்பவர் ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தவர் லோகத்தில் சுகித்திருப்பர்.
- 25) ஒரு செம்பு நல்ல தண்ணீரை நல்ல நல்லவர்களுக்கு தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.
- 26) அருணோத (குரிய) தீல் சுங்ககயில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபதத்தில் இருப்பர்.
- 27) விரதம், நோன்புகளை பக்தியுடன் கடைப்பிடிப்பவர் 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்கப்புரியில் சுகவாசம் இருப்பர்.
- 28) சுதர்சன கோமமும், தனவந்திரி கோமமும் செய்பவர் ஆரோக்ஷியமானவராக, சத்ருக்கள் இல்லாதவனாக தீர்க்காய்ஞாடன் வாழ்வர்.
- 29) வேதாடச மகாவெட்சுமி முறையோடு செய்பவரின் குலம், பதினாறு பேறுகளையும் பெற்று பெறுமையுடன் விளங்கும்
- 30) இகதப்படிப்பவரும், கேட்பவரும் புன்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும் தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள் அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்கி பெற்று சுகித்திருப்பர்.



தரம் - 4 , 5 சிங்களம்

❖ தேர்ச்சி - 1

1. குருவரயா, குருவரியா - ஆசிரியர்
2. குருதுமா, குருதுமிய - ஆசிரியை
3. விதுஹல்பதி - அதிபர்
4. ஷிஷ்யா - மாணவன்
5. ஷிஷ்யாவ - மாணவி
6. யஹலுவா - நண்பன்
7. யெஹலிய - நண்பி
8. மமகுருவரயா - நான் ஆசிரியர்
9. ஷிஷ்யா என்ன - மாணவன் வாருங்கள்
10. ஒபகவுத ? - நீங்கள்யார் ?

❖ தேர்ச்சி - 2

1. ஆச்சி - பாட்டி
2. சீயா - தாத்தா
3. மாமா - மாமா
4. நந்தா - மாமி
5. சகோதரயா - சகோதரன்
6. சகோதரிய - சகோதரி
7. அம்மா கொஹேத? - அம்மா எங்கே?
8. மமமெஹே - நான்இங்கே
9. கொஹூமத ஸப்பஸ்னீப்ப? - உங்கள் சுகம் எப்படி?
10. ஹூந்தின் இன்னவா - சுகமாக இருக்கிறேன், நல்லசுகம்.

❖ தேர்ச்சி - 3

1. பாசல - பாடசாலை
2. பொல - சந்தை
3. ரோகல - வைத்தியசாலை
4. பங்குவ - வங்கி
5. பஸ்நவதும்பொல - பஸ்நிலையம்
6. தும்ரியஸ்தானய - புகையிரதநிலையம்
7. தபால்கார்யாலய - தபாலகம்
8. புஸ்தகாலய - நூலகம்

❖ தேர்ச்சி - 4

1. வத்துரபொன்ன - தண்ணீர்குடியுங்கள்
2. தேபொன்ன - தேநீர்குடியுங்கள்
3. கிரிபொன்ன - பால்குடியுங்கள்
4. கன்ன - சாப்பிடுங்கள்
5. பத் - சோறு
6. ரொட்டி - ரொட்டி
7. பிட்டு - பிட்டு
8. அரின்ன - திறவுங்கள்
9. சோதன்ன - கழுவுங்கள்
10. முஹுன்ன - முகம்
11. அத்த - கை
12. கட்ட - வாய்
13. ககுல - கால்
14. ஹமோம அத்த சோதன்ன - எல்லோரும் கை கழுவுங்கள்

❖ தேர்ச்சி - 5

1. எக்க - ஒன்று
2. தெக்க - இரண்டு
3. துன - மூன்று
4. ஹத்தர - நான்கு
5. பஹ - ஐந்து
6. ஹய - ஆறு
7. ஹத்த - ஏழு
8. அட்ட - எட்டு
9. நமய - ஒன்பது
10. தஹய - பத்து
11. எகொளஹ - பதினொன்று
12. தொளஹ - பன்னிரண்டு
13. தகதுன - பதின்மூன்று
14. தாஹத்தர - பதினான்கு
15. பக்ளொவ - பதினெந்து
16. தஹசய - பதினாறு

❖ தேர்ச்சி - 6

1. எஹோ, எகென், அத்தன, அத்தனின், அத்தனட - அங்கே
2. மெஹோ, மெத்தன, மெத்தனட்ட - இங்கே
3. இதிரியென், இதிரியட்ட - முன்னால்
4. பிட்டுபச, பிட்டுபசின், பிட்டுபசட்ட, பசபசின் - பின்னால்
5. மெத்தன இன்ன - இங்கே நில்லுங்கள்
6. எத்தன துவன்ன - அங்கே ஒடுங்கள்
7. யன்ன - போங்கள்
8. பளன்ன / பலன்ன - பாருங்கள்

❖ தேர்ச்சி - 7

1. மம - நான்
2. ஒப, ஒயா - நீங்கள்
3. ஒபே - உங்கள்
4. மட்ட - எனக்கு
5. ஒபட்ட - உங்களுக்கு
6. மகே - எனது
7. கவுத - யார்
8. நம - பெயர்
9. நே - இல்லை
10. ஒவ் - ஆம்
11. மகே நம சமன் - எனது பெயர் சமன்
12. மட்ட ஆப்ப ஒன - எனக்கு அப்பம் வேண்டும்
13. ஒயாட்ட வத்துர ஒனத? - உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா?
14. ம(ட)ட வதுர எ(ப)பா - எனக்கு தண்ணீர் வேண்டாம்.
15. ஒயாட்ட ஆப்ப ஒனத? - உங்களுக்கு அப்பம் வேண்டுமா

❖ தேர்ச்சி - 8

1. மொ/ஹ (அய) கவுத ? - இவர் யார் ?
2. மே அய்யா - இவர் அண்ணா
3. மட்ட அய்யா (கெனக்) நே - எனக்கு அண்ணன் இல்லை.
4. ஒபே அங்கய கீயத? - உங்கள் என் எத்தனை ?
5. சுதன் ஒயாகே பென்சல கோக்கத? (குமக்த? மொகத்த?) - சுதன் உங்கள் பென்சில் எது?
6. ஒயாகே அடிருல மொக்த? - உங்கள் அடிமட்டம் எது ?
7. ஒபே நம குமக்த? - உங்கள் பெயர் என்ன ?
8. ஒபே கம கொஹேத? உங்கள் ஊர் எது ?

9. ஒபே வயச கீயத ? - உங்கள்வயதுள்தனை ?
10. ஒபே பாசல குமக்த ? - உங்கள்பாடசாலைளது ?
11. ஒபே மித்துரா கவுத ? - உங்கள்நண்பர்யார் ?
12. மகே வயசத ஹயம் - எனது வயது பத்து
13. ஒபே மல்லி கொஹேத ? - உங்கள் தம்பி எங்கே ?
14. ஒபே அம்மாகே நம குமக்த ? - உங்கள் அம்மாபெயர்ளன்ன ?
15. ஒபே பந்திய குமக்த ? - உங்கள்வகுப்புளது ?
16. பஸ் நவதும்பொல மேஹே - பஸ்நிலையம் இங்கே.

❖ தேர்ச்சி - 9

1. வேலாவகீயத? கியன்ன ? - நேரம்ளன்ன? சொல்லுங்கள்?
2. வேலாவளக்கய் - ஓருமணி
3. வேலாவளக்கொளகய் - பதினொருமணி
4. வேலாவதொளகய் - பன்னிரண்டுமணி
5. வேலாவகீயத? - நேரம்ளன்ன?

❖ பொதுவான சொற்கள்

1. தாத்தா -அப்பா
2. அய்யா - அண்ணா
3. நங்கி - தங்கை
4. மல்லி - தம்பி
5. பந்திகாமரய - வகுப்பறை
6. கிரீடாபிட்டிய - மைதானம்
7. வெசிகிலிய - மலசலகூடம்
8. விதுஹல்பதிகார்யாலய - அதிபர் அறை
9. கிடின்ன, இன்ன - நிலலுங்கள்
10. வாடிவென்ன, இந்தகண்ன - உட்காருங்கள்
11. பியாகன்ன - மூடுங்கள்
12. ஆழபோவன் - வணக்கம்
13. துவன்ன - ஓடுங்கள்
14. ஹில் - தலை
15. பட - வயிறு
16. அஸ - கண்
17. ஸ்துதி - நன்றி
18. நில்பாட்ட - நீலநிறம்
19. ரதுபாட்ட - சிவப்புநிறம்
20. மல் - பூக்கள்

ஆங்கிலச் சொற்கள்

1. Ballon – பலூன்
 2. Scissors – கத்தரிக்கோல்
 3. Tree – மரம்
 4. Computer – கணினி
 5. Eye – கண்
 6. Beautiful – அழகான
 7. Big - பெரிய
 8. Kinfe - கத்தி
- ❖ Months – மாதங்கள்
1. January - ஜெ
 2. February - மாசி
 3. March - பங்குனி
 4. April - சித்திரை
 5. May - வெகாசி
 6. June - ஆனி
- ❖ Days - நாட்கள்
1. Sunday - ஞாயிறு
 2. Monday - திங்கள்
 3. Tuesday - செவ்வாய்
 4. Wednesday - புதன்
- ❖ Thank you - நன்றி
- ❖ Good morning - காலைவணக்கம்
- ❖ Good luck - நல்வாழ்த்துக்கள்
- ❖ Good evening - மாலைவணக்கம்
- ❖ Good boy - நல்லபையன்
- ❖ Good morning sir - காலைவணக்கம்ஜியா
- ❖ How many ? - எத்தனை?
- ❖ What is this? - இதுஏன்ன?

1. Vice principal - உபஅதிபர்
2. Teacher - ஆசிரியர்
3. Monitor - வகுப்புத்தலைவர்
4. Canteen - சிற்றுண்டிச்சாலை
5. Library - நூலகம்
6. Office - அலுவலகம்
7. Garden - தொட்டம்
8. Well - கிணறு
9. Chalk - வெண்கட்டி
10. Bottles - போத்தல்கள்
11. Pen - பேனை
12. Cupboard - அலுமாரி
13. Duster - துடைப்பான்
14. Calendar - நாட்காட்டி
15. Eraser - அழிறப்பர்
16. Pencil - பென்சில்
17. Table - மேசை
18. Chair - கதிரை

1. Fence - வேலி
2. Home/House - வீடு
3. Bakery - வெதுப்பகம்
4. Hospital - வைத்தியசாலை
5. Mosque - பள்ளிவாசல்
6. Temple - ஆலயம்
7. Airport - விமானநிலையம்
8. Post office - தபால்நிலையம்
9. Railway station - புகையிரதநிலையம்
10. Aero plane - ஆகாயவிமானம்
11. Bicycle - துவிச்சக்கரவண்டி
12. Train - புகையிரதம்
13. Ship - கப்ப
- ❖ Monkey - குரங்கு

- ❖ Elephant - யானை
- ❖ Mosquito - நுளம்பு
- ❖ Rabbit - முயல்
- ❖ Horse - குதிரை
- ❖ Peacock - மயில்
- ❖ Brother - அண்ணா
- ❖ Sister - அக்கா
- ❖ Father - அப்பா
- ❖ Mother - அம்மா
- ❖ Doctor - வைத்தியர்
- ❖ Butterfly - வண்ணத்துப்பூச்சி
- ❖ Parrot - கிளி

1. Breakfast- காலை உணவு
2. Lunch- மதிய உணவு
3. Dinner- இரவு உணவு
4. Bread- பான்
5. Toffee - ரொபி
6. Biscuit - பிஸ்கட்
7. Mango - மாம்பழம்
8. Orange - தோடம்பழம்
9. Papaw - பப்பாசிபாழம்
10. Pineapple - அன்னாசிபாழம்
11. Grapes - திராட்சை
12. Plantain - வாழைப்பழம்
13. Egg - முட்டை
14. Fish - மீன்
15. Milk - பால்

சிங்களம்

1. ♦ தாஹுத்த - பதினேண்டு
 - ♦ தஹநவய - பத்தொன்பது
 - ♦ திஹு - முப்பது
 - ♦ பணஹ - ஐம்பது
 - ♦ ஹெத்தேவ - எழுபது
 - ♦ அனோவ - தொன்னூறு
 - ♦ தஹநாட்ட - பதினேட்டு
 - ♦ விஸ்ஸ - இருபது
 - ♦ ஹத்தளிஹு - நாற்பது
 - ♦ ஹெட்ட - அறுபது
 - ♦ அசுவ - எண்பது
 - ♦ சீயஃ - நூறு

2. ♦ உட, உடட்ட, உடின் - மேலே
 - ♦ யட்ட, யடட்ட, யடின், பிமின், பிமட - கீழே
 - ♦ அத்துலே, அத்துலட்ட, அத்துலென் - உள்ளே
 - ♦ எலியே, எலியட்ட, எலியென் - வெளியே
 - ♦ பூஸா கொஹேத? - பூனை எங்கே?
 - ♦ பூஸா யட்ட - பூனை கீழே

3. ♦ சந்துதா - திங்கள்
 - ♦ பதாதா - புதன்
 - ♦ சிக்குராதா - வெள்ளி
 - ♦ இரிதா (அந்திமதா) - ஞாயிறு
 - ♦ அங்கஹறுவாதா - செவ்வாய்
 - ♦ பிரஹஸ்பதிந்தா - வியாழன்
 - ♦ செனசுராதா - சனி

4. ♦ அம்மலா - அம்மாமார்
 - ♦ அய்யலா - அண்ணாமார்
 - ♦ ஆச்சிலா - ஆச்சிமார் (பாட்டிமார்)
 - ♦ மாமலா - மாமாமார்
 - ♦ நங்கி இன்னவா - தங்கை இருக்கிறார்.
 - ♦ நங்கிலா இன்னவா - தங்கைமார் இருக்கிறார்கள்.
 - ♦ தாத்தா இன்னவா - அப்பா இருக்கிறார்.
 - ♦ தாத்தலா இன்னவா - அப்பாமார் இருக்கிறார்கள்.
 - ♦ மல்லி இன்னவா - தம்பி இருக்கிறார்.
 - ♦ மல்லிலா இன்னவா - தம்பிமார் இருக்கிறார்கள்.
 - ♦ மட்ட அய்யலா தென்னக் இன்னவா - எனக்கு இரண்டு அண்ணாமார் இருக்கிறார்கள்.

- A - ஓயாட்ட நங்கிலா கீதெனக் இன்னவாத?
- உங்களுக்கு எத்தனை தங்கைமார் இருக்கிறார்கள்?
- B - மட்ட நங்கிலா தென்னக் இன்னவா
எனக்கு இரண்டு தங்கைமார் இருக்கிறார்கள்.

- 14.♦ A - ஓயாகே பன்சல கொஹேத தியென்னே?
உங்கள் பென்சில் எங்கே இருக்கிறது?
- B - மகே பன்சல அத்தன தியென்னே.
எனது பென்சில் அங்கே இருக்கிறது.
- A - ஓயாகே புட்டுவ கொஹேத தியென்னே?
உங்கள் கதிரை எங்கே இருக்கிறது?
- B - மகே புட்டுவ இஸ்ஸரக தியெனவா.
எனது கதிரை முன்னால் இருக்கிறது.

- 15.♦ A - பல்லா கொஹேத இன்னே? - நாய் எங்கே இருக்கிறது?
- B - பல்லா எலியே இன்னவா - நாய் வெளியே இருக்கிறது.
- A - பூசா கொஹேத இன்னே? - பூனை எங்கே இருக்கிறது?
- B - பூசா அத்துலே இன்னவா - பூனை உள்ளே இருக்கிறது.

- 16.♦ A - மல்லி மெஹே என்ன - தம்பி இங்கே வாருங்கள்.
- B - மொஹேத அக்கா? - என்ன அக்கா?
- A - மட்ட ஓயாகே பென்சல ஒன, தென்ன.
- எனக்கு உங்கள் பென்சில் வேண்டும், தாருங்கள்.
- B - ஆ, கன்ன - இதோ எடுங்கள் (இந்தாருங்கள்).

- 17.♦ A - ஓயாட்ட வத்துர ஒனத? - உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா?
- B - ஓவ், மட்ட வத்துர ஒன - ஆம் எனக்குத்தண்ணீர் வேண்டும்.
- A - வத்துர மெஹே தியனவா, பொன்ன.
- தண்ணீர் இங்கே இருக்கிறது, குடியுங்கள்.
- B - ஸ்துதிய் - நன்றி.

18.♦ A - அம்ப தியெனவா, ஒனத?

மாம்பழும் இருக்கிறது வேண்டுமா?

B - ஓவ், ஒன - ஆம், வேண்டும்.

A - அம்ப கீயக் ஒனத? - எத்தனை மாம்பழும் வேண்டும்?

B - அம்பகெடி துனக் தென்ன - மூன்று மாம்பழும் தாருங்கள்.

19.♦ A - சுமன் கொஹேத இன்னே? - சுமன் எங்கே இருக்கிறார்?

B - சுமன் அத்துலே இன்னவா - சுமன் உள்ளே இருக்கிறார்

சுமன் எலியே இன்னவா - சுமன் வெளியே இருக்கிறார்.

20.♦ A - நிமலன் அர பளன்ன - நிமலன் அங்கே பாருங்கள்.

B - ஏ மொகெக்த? - அது என்ன?

A - ஊ கொக்கெக் - அது கொக்கு.

B - எய மொன பாட்டத? - அது என்ன நிறம்?

A - ஊ சுது பாட்டய - அது வெள்ளை நிறம்.

21.♦ A - என்ன மல்லி மொனவத ஒன?

வாருங்கள் தம்பி என்ன வேண்டும்?

B - மட்ட வடே தெக்க தென்ன .

எனக்கு இரண்டு வடை தாருங்கள்.

A - அத்துலட்ட என்ன, இந்தகள்ன.

உள்ளே வாருங்கள், உட்காருங்கள்

B - வடே கண்ண - வடை எடுங்கள்.

22.♦ A - மாலா மகே பென்சல கொஹேத?

மாலா எனது பென்சில் எங்கே?

B - ஓயாகே பென்சல மொன பாட்டத?

உங்கள் பென்சில் என்ன நிறம்?

A - மகே பென்சல கஹபாட்டய்.

எனது பென்சில் மஞ்சள் நிறம்.

B - ஏக்க மட்ட ஒன, தென்ன .

அது எனக்கு வேண்டும், தாருங்கள்.

23.♦ A - வெலாவ கீயத? கியன்ன? - நேரம் என்ன? சொல்லுங்கள்?

B - வெலாவறையும், நகிடன்ன, முஹறண சோதன்ன

நேரம் ஆறுமணி, எழுப்புங்கள், முகம் கழுவங்கள்.

A - மஹே தெமள பொத்த கொஹேத?

எனது தமிழ்ப் புத்தகம் எங்கே இருக்கிறது?

B - தெமள பொத்த மெஹே தியனவா

தமிழ்ப்புத்தகம் இங்கே இருக்கிறது.

A - மட்ட தென்ன - எனக்குத் தாருங்கள்.

B - மென்ன கன்ன - இதோ எடுங்கள்.

25.♦ மம அத்துலட்ட என்னத? - நான் உள்ளே வரலாமா?

மம எலியட்டயன்னத? - நான் வெளியே போகலாமா?

சுப பெத்தும் - நல்வாழ்த்துக்கள்.

சுப உபன்தினயக் வேவா - பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுப அலுத் அவறுத்தக் வேவா - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுப நத்தலக் வேவா - இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

சுப தீபாளியக் வேவா - இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சுப ரம்மன்தினயக் வேவா - இனிய ரம்மான் வாழ்த்துக்கள்.

♦ மல் - பூக்கள்

♦ அரலியமல - அலரிப்பு

♦ ரோசமல - ரோசாப்பு

♦ பிச்சமல - மல்லிகைப்பு

♦ நெலும்மல - தாமரைப்பு

ஆங்கிலம்

1. May I come in? - நான் உள்ளே வரலாமா?
2. May I go out ? - நான் வெளியே போகலாமா?
3. Silence Please - தயவு செய்து அமைதியாக இருங்கள்.
4. Listen to me please - தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
5. Hurry up please - தயவு செய்து விரையங்கள்.
6. Please excuse me - தயவு செய்து என்னை மன்னிக்கவும்.
7. Could you please help me - தயவு செய்து எனக்கு உதவுங்கள்.
8. I am sorry - என்னை மன்னிக்கவும்.
9. Happy birth day - பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
10. Merry Christmas - நத்தார் வாழ்த்துக்கள்.
11. God bless you - இறைவன் ஆசீர்வதிப்பார்.
12. Is this yours ? - இது உன்னுடையதா?
13. What is the colour ? - இது என்ன நிறம்?
14. Where do you live ? நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?
15. Hands up - கைகளைத் தூக்கவும்.
16. Clap your hands - உங்கள் கைகளைத் தட்டவும்.
17. Look at me - என்னைப் பார்க்கவும்.
18. Form a line - வரிசையை ஒழுங்குபடுத்துக.
19. Can you help me ? - நீங்கள் எனக்கு உதவுவீர்களா?
20. Can I help you? - நான் உங்களுக்கு உதவலாமா?
21. Come forward - முன்னுக்கு வருக.
22. Open your book - உங்கள் புத்தகத்தைத் திறவுங்கள்.
23. Let's go home - நாங்கள் வீட்டுக்குப் போவோம்.

24. Let's go out - நாங்கள் வெளியே போவோம்.
25. Let's sing a song - நாங்கள் ஒரு பாட்டுப் பாடுவோம்.
26. Let's go to the play ground - நாங்கள் விளையாட்டு மைதானத் திற்குப் போவோம்.
27. Shall we get ready? நாங்கள் ஆயத்தமாகுவோமா?
28. Shall we start the game ? நாங்கள் விளையாட்டை ஆரம்பிப் போமா?
29. Shall we sing a song ? நாங்கள் ஒரு பாட்டுப் பாடுவோமா?
30. Shall we wash our hands? - நாங்கள் கைகளைக் கழுவுவோமா?
31. What are you doing? - நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
32. Shall we stop now? - நாங்கள் இத்துடன் நிறுத்துவோமா?
33. This is my school - இது என்னுடைய பாடசாலை.
34. Who is this? - இது யார்?
35. I am going to the market - நான் சந்தைக்குப் போகிறேன்.
36. I am reading a book - நான் புத்தகம் வாசிக்கிறேன்.
37. I am drinking water - நான் தண்ணீர் குடிக்கிறேன்.
38. I am coming to the class - நான் வகுப்புக்கு வந்து.

கொண்டிருக்கிறேன்.

39. I am hungry - எனக்குப் பசிக்கிறது.
40. I am thirsty - எனக்குத் தாகமாக இருக்கிறது.
41. I am going out - நான் வெளியே போகிறேன்.
42. I am watering the plants - நான் தாவரங்களுக்கு நீர் ஊற்றுகிறேன்.
43. I am closing my bag - நான் எனது பையை மூடுகிறேன்.
44. I want to sing - நான் பாட விரும்புகிறேன்.
45. How old are you? உங்களுக்கு எத்தனை வயது.

46. where are you going? - நீங்கள் எங்கே போகிறீர்கள்?
47. I will come tomorrow - நான் நாளை வருவேன்.
48. I will bring flowers - நான் பூக்களைக் கொண்டு வருவேன்.
49. I will clean the black board - நான் கரும்பலகையை சுத்தம் செய்வேன்.
50. I will walk slowly - நான் மெதுவாக நடப்பேன்.
51. I can come now - நான் இப்பொழுது வரமுடியும்.
52. I like hopper - எனக்கு அப்பம் விருப்பம்.
53. What is your name ? - உங்கள் பெயர் என்ன?
54. I love my country - நான் எனது நாட்டை விரும்புகிறேன்.
55. Are you ready? - நீங்கள் ஆயத்தமா?
56. Please give me a ruler - தயவு செய்து எனக்கு ஒரு அடிமட்டம் தரவும்.
57. Don't shout please - தயவு செய்து சுத்தம் போடாதே.
58. Look at the black board - தயவு செய்து கரும்பலகையைப் பார்க்கவும்.
59. I am washing the cloths - நான் துணிகளைக் கழுவுகிறேன்.
60. Please sitdown - தயவு செய்து உட்காருங்கள்.
61. Please come here - தயவு செய்து இங்கே வாருங்கள்.
62. Please stop there - தயவு செய்து அங்கே நிறுத்தவும்
63. What do you like ? - உங்களுக்கு என்ன விருப்பம்.
64. We are Sri Lankans - நாம் இலங்கையர்.
65. I have five petals - நான் ஐந்து இதழ்கள் வைத்திருக்கிறேன்.

IMPORTANT TELE PHONE NUMBERS (S.L.T)

DIVISIONAL SECRETARY

Vadamaradchy North Division (Point Pedro)

Divisional Secretary	226	3259
Accountant	226	4146
A.D.P	226	3700

Vadamaradchy North Division (Karaveddy)

Divisional Secretary	226	3258
Accountant	226	4148
A.D.P	226	4453

Vadamaradchy North Division (Maruthankeny)

Divisional Secretary	226	3562
----------------------	-----	------

Government Hospitals

Point Pedro Base Hospital	226	3261 , 3262
Jaffna Teaching Hospital	222	2261/ 2
V.V.T District Hospital	226	3530
Atchuveley Pradeshiya Sabha Hospital	226	3152
Karaveddy Pradeshiya Sabha Hospital	226	4608
M.O.H Office Point Pedro	226	4482

Education Department Vadamaradchy

Zonal Office Vadamaradchy	226	3291
Divisional Office Point Pedro	226	4724
Zonal Finance	226	4162
Hartley College - Point Pedro	226	0292
M.G.H.S	226	3020, 0224
Vada Hindu Girls College	226	3221
Velayutham M.V	226	3564
Puttalai M.V	226	4262
Siththivinayagar Vid	226	4220
Nelliady M.M.V	226	3017, 4141
Gnanasariyar College - K.V.D	226	4040
Vigneswara College - K.V.D	226	3138
Vadamaradchy Central Ladies College	226	4688
Valvai Makalir	226	4746
Chithampara College	226	5023
Uduppiddy Gilrs College	226	3767
Uduppiddy A.M.C (Boys)	226	3531
Ponnambalam Vidyalayam Karanavai	226	3427
Thondaimanaru VMV	226	2370
Valvai Sivaguru Vidyasalai	226	5128
Kerudavil HTMS		
Kottawattai AMTMS	205	5211
Valvai AMTMS	221	4015
Alvai Ambal Vidyalayam	226	5657
Alvai Sri Lanka Vidyasalai	226	2788
Kaladdy RCTMS	205	6113
Point Pedro	226	4220
St.Thomas Roman Catholic Girls	205	6199
THumpalai SMV	205	6014
Thunnalai North MMTMS	205	6727
Katcovalam MMTMS	205	6035

Melai Puloly Saivapiragasa Vidyalayam	226	4872
Puloly MMTMS	226	2826
Alvai HTMS		
Thambasiddy MMTMS	226	2637
Alvai North RCTMS	226	2363
Mathanai MMTMS	226	0135
Thaddatheru MMTMS		
Vadamaradchy Hindu Primary School	226	0199
Punitha nagar Tamil Vid	226	0044
Nelliady Central College	226	3767
Uduppiddy A.M College	226	3536
Vigneswara College	226	3138
Gnanasariyaar College	226	4040
Vathiry Sacred Heard College	226	2433
Thevariyali Hindu Collge	226	3879
Karanavai M.V	226	5659
Imayanan Yaarkkaru Vinayagar	205	6900
Kaddaively Yaarkkaru Vinayagar vid	205	6368
Kamparmalai Vidyalayam	226	5661
Karanavai Ponnapalalam Vid	226	5641
Karaveddy Sri naratha Vid	226	1885
Valvetty HTMS	226	5694
Karanavai Maniyakaran Thoddam HTMS		
Karanavai Thamothara Vid	226	0616
Chempiyappattu HTMS	320	2095
Kudathanai HTMS	321	1373
Thalaiyady RCTMS	226	0513
Ampan AMTMS	320	2113
Nagarkovil MV	320	2121
Uduthurai MV	320	2121
Kudathanai Karaiyor AMTMS	320	2120
Kudathanai KaraiYoor RCTMS		

Police Station

Police Station Point Pedro	226	3227
A.S.P Police Station Point Pedro	226	3671
Police Station - Nelliady	226	3221
Police Station - Valvettithurai	226	3573

Legal Goverment Department

Urban Council - Point Pedro	226	3213
Urban Council - Valvettithurai	226	3973
Pradesha Sabha - Point Pedro	226	3276
Pradesha Sabha - Karaveddy	226	3271
Pradesha Sabha - Chavakachcheri	226	3140

Post Office

Post Office - Point Pedro	226	3250
S.P.O - Puloly	226	3251
S.P.O - Alvai	226	4069
S.P.O - Maruthady	226	4068
S.P.O - Viyaparimoolai	226	3010
S.P.O - thampasiddy	226	4018
Post Office - Karaveddy	226	3252
Post Master Karaveddy	226	4105
S.P.O - Thunnalai	226	4041
S.P.O - Karanavai	226	3009
Post Office - Valvettithurai	226	3884
S.P.O - Uduppidy	226	3077
Post Office - Kodikamam	226	4058
Bank of Ceylon Point Pedro	226	3254, 3570
Bank of Ceylon - Nelliady	226	3260
Bank of Ceylon - Atchuvely	226	3402
National Saving Bank - Point Pedro	226	3255, 4700
People's Bank - Nelliady	226	3256

People's Bank - Point Pedro	226	3253
People's Bank - Valvettithurai	226	3299
Commercial Bank - Nelliady	226	3787 , 3786
Hatton National Bank - Nelliady	226	4149, 4150

Courts

District Court - Point Pedro	226	3881
Registrar District Court - Point Pedro	226	3058
Chamber Judge Point Pedro	226	3265
Agrian Service Centre	226	3273
Vetanery Office	226	3270
Land Registrar Point Pedro	226	3272
Road Development Point Pedro	226	3553
Exice Department Point Pedro	226	3266

Board & Authority

C.T.B Depot Point Pedro	226	3266
C.T.B Depot Jaffna	222	2877
C.E.B Karaveddy	226	3257
Fort Authority Point Pedro	226	3193
Thickam Distilary Board	226	4001
Sri Lanka Insurance Com Ltd	226	4686
Janashakthi Insurance Nelliady	226	4418

M.P.C.S Society

Point Pedro M.P.C.S	226	3699
Puloly M.P.C.S	226	3275
Kaddaively Nelliady M.P.C.S	226	3263
Uduppiddy M.P.C.S	226	3242
Vadamaradchy East (Maruthankeny)	226	3242

Hindu Temples

Selvasannithi Kovil Thondaimanaru	226	3085
Sri Vallipura Alvar Thevasthanam Thunnalai	226	3074
Sivan Kovil V.V.T	226	3381

Private Clinic

Sun Rise	222	6069
Sampanthan	222	8448, 2366
Nadandra	077	7220721
Lambo	222	7023
Central Nursing Home	222	2263
Anaipanthy	222	7312
Sampanthan Modern Clinic	222	7259
Yarl Clinic (Thirunelvely)	222	3533
Yarl Clinic (Manthikai - Point Pedro)	226	4141
Ruhbins Nelliady	226	1500
Nelliady Clinic	226	2428
Kajamugan Dental Card	226	2888
	226	0000

SLT Vadamaradchy

Nelliady	226	3240
Bill Section	226	3202
Security	226	3200

Ayurvedha Doctors

Dr.Velummayilum Alvai	226	3491
Dr.Sachchi Alvai	226	4223
Suntharamoorthy Thampasiddy	226	4511
Manthikai Pharmacy	226	3283
Dr.K.K.Yoganathan (Manthikai Clinic)	077	5824619

Universities

Highter Studeis	222	3608
University Jaffna	222	2483
S.L.R.C Ambulance	222	7190
Murali Iyya (Thumpalai)	077	5575259

அவசர பொலிஸ்பிரிவு	119
பரீட்சாத் தினனைக்களம்	1911
நேசிய உதவி மையம்	118
மின்சாரத்தட	011 2466660
	011 4617575
தொலைபேசி ஒன்றையம்	112
சுகாதார வைத்திய அதிகாரி	021 2264482

நேசிய அடையாள அட்டை - துறிய அழைப்பு	0115226 126
அனர்த்த முகாமைத்துவ ஒன்றைப்பு அலகு	021 222 1676
வடமாகாண தீயகணப்புச் சேவை	021 222 8888
	021 320 7777
வடமாகாண மின்சார சபை	021 202 4444
போதெப்பொருள் தடுப்புப்பிரிவு	1997 / 1984

	യാർപ്പാണുമ	കിണിബീനാസ്ച	മുല്ലേഖത്തീവ	മണ്ണംഞ്ഞാർ	വാൺഡാ
ബാന്തു മഹന്തുവൈദ്യര്ക്കു	021 222 2261	021 228 5329	021 206 1412	023 222 2261	024 222 2761
ബാന്തു മഹന്തുവൈദ്യര്ക്കു	021 222 3348	021 228 5457	021 229 0120	023 222 2222	024 222 2222
പ്രകക്കവിരുദ്ധ ദിപ്പഠാ	021 222 2271	025 324 4653	മാൻകുളാമ്പ്	023 222 2227	024 222 2226
അരാച ഉപരുന്നു ദിപ്പഠാ	021 222 2281	Dipot	025 324 4652	023 222 2281	024 222 2281
മിൻകായ ചന്ദ്ര	021 202 4444	021 228 3787	021 229 0139	023 222 2150	024 222 2285
മാവറ്റ ചെമ്പാലേക്കു	021 222 2233	021 228 3945	021 229 0020	023 222 2234	024 222 2234
	021 222 2234				
ഒരുമിച്ച് അവസ്ഥ ദേഹവാ					
അവസ്ഥ അനുഭവം ദേഹവാ					
കുട്ടിമ്പ് വഞ്ഞമുന്നോട്ടുകുട്ടിയാണ് മുദ്രയാന്ത്രി					
സ്ഥിരവർ തുമ്പിവരുമൊക്കെന്തിന്ത്യാണ് മുദ്രയാന്ത്രി					
അരച കുട്ടിമ്പാറു ഉന്നിക്കുണ്ടാണ് മുദ്രയാന്ത്രി					
കുമംഗൾ, ഉന്നാമും മുന്നോട്ടോടുകൂട്ടുക്കു					
119 110 / 1990 1938 1929 1956 1954					

கண்ணீர் அஞ்சலி



முனியேஷ்
1935.03.03



வெங்கள்
2020.08.21

எமது நன்பன் அளந்தசயனின் அன்றுப் பேர்த்தியார்
அமரார்

மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம்

திடியன வந்தசெய்தி எம் தீயத்தில் திறங்கி
உயிர்நாட் வரை ஆது ஊர்ந்து சென்றதுலோ
நினி எங்கே காண்போம்

கனிலான உங்கள் பார்க்கவேயும்
புன்னலக தவழும் உங்கள் பூழகரும்

தீங்கு அடங்கிப் போனது ஏன்?
கதிகலங்கி நிற்கின்றாம்
கண்ணீர் காணிக்கையாக்குகின்றாம்.

UK-2015
(Friends)

கண்ணீர் பதாகதகள் மூலம் அஞ்சல் செவுத்தயோர்

கண்ணீர் காணிக்கை



அமர்
மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம்

மண்ணயில் விண்ணயில்
03.03.1935 21.08.2020

அன்னாரின் ஆந்தி சாந்தியண்டய திறநவூலன்பி
பிரார்த்திகின்றோம்.

ஸ்ரீ சாந்தி ! சாந்தி ! சாந்தி !

PEC 2K20 O/L
Boys



கண்ணீர் அஞ்சலி

எழுத பாதாகலையின் பிறதி ஆதிப்பி திரு. K.V.N. சிவலிங்கம்
தெய்வகலரின் அங்கு மாமியார்

அமர்

மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம்

அன்னாரின் ஆந்தி சாந்தியண்டய கிறைவளைப்

பிரார்த்திப்படூர் அங்கும் குடும்பத்தாருக்கும்

எழுத அழிந்த அனுநாயக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !

நோற்று : 1935.03.03

நூலவு : 2020.08.21

பாதாகலைச் சமூகம்

யா/யு/தாந்தர் தபிழ் விந்தியாவைய்

கல்வீர் அஞ்சல்

அமர்

மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம்

அன்னாளின் தூத்யா சாந்தியழபு கிழவணப்பு

பிராந்தியமெடோடு

அவர் தம் குழந்தைர்த்தும்

எழுத ஆய்வு தீர்மானம்கணத் தெரிவித்துக்

கொள்கின்றோம்.

இம் தாந்தி ! சாந்தி ! சாந்தி !

மண்ணில்

1935.03.03

வியையில்

2020.08.21

PBC 2K20 O/L
Girls

நுயர் பகிர்கிண்டிநாய்

அமர்

திருமதி மீனாட்சிப்பிள்ளை தருமலிங்கம்

சூற்றும்

03.03.1935

மறைவு

21.08.2020

எனது பா.ஈ.கைவை ஓய்வுகிறே ஆசிரியர்
நிதாநதி.சாதாரணாதாரி சிவலிங்கம் அவர்களின்
ஏகமிகு நாயகரின் நிறுப்பிற்கு ஆழ்வா உழுதயங்களையும்
திருநங்களையும் வெகவிப்பதுதான் நிற்கின்றோம்.

நூலில் மந்தவகாஸம்
உயிர் நூல்ப்பகு
ஏ.வெந்தாநாயகி எய்து பாட்டாலோ



என்றும் எமது நன்றிக்குறியவர்கள்



எமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அன்னை அரணி அடைந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து உதவிகள் பலவும் செய்த உற்றார், உறவினர், அயலவர்கள், நன்பர்கள் இறுதிக்கிரியைகளை குறைவின்றி நடாத்த உதவிய பெரியோர்கள் மனமுருகப் பிரார்த்தனைப் பாடல்களைப்பாடிய பெரியோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இலைஞர்கள், மாணவர்கள், தொலைத்தொடர்பு மூலமும், முகப்புத்தகங்கள் வாயிலாக தகவல்களைப் பரிமாறியோர், துயர் பகிர்ந்த உறவுகள் நன்பர்களுக்கும், பதாகை மூலம் அனுதாபங்களைத் தெரிவித்த யா/பஞ்சத்துறை மெதுடில்த பெண்கள் பாடசாலை, யா/புனிதநகர் தமிழ் வித்தியாலயம், புலோலிக் கல்வி நிலையம் ஆகியவற்றுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இன்றைய அந்தியேட்டிக் கிரியைகளிலும் சபின் டீகரண கிரியைகளையும் நடாத்திய அந்தனர்கள் பங்குபற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனை செய்தோருக்கும் மெய்வருந்தும் பாராது வேண்டிய உதவிகளை முன்னின்று செய்தோருக்கும் நன்றிகள் உரித்தாகுக.


நோய் வாய்ப்பட்டிருந்த காலத்தில் நேரம் சிரமம் பாராது உடனுக்குடன் நேரில் வந்து பார்க்கவையிட்டு சிகிச்சை அளித்த Dr.வே.கமலநாதன் (M.S ஆதார வைத்தியாலை, பருத்தித்துறை) Dr.K.K.யோகநாதன் (D.E.O கரவெட்டி, Dr.சிச்சிதானாந்தம் அல்லாய்) ஆகியோருக்கும் மற்றும் இவ்மலர் பொலிவபெற ஆக்கம் தந்து உதவியிலித்த திரு.மா.இரத்தினசோதி (யோகஆசான்) அவர்களுக்கும் எமது நன்றிகள். இறுதியாக அந்தியேட்டி அழைப்பிதழ் மற்றும் நினைவுமலர் ஆகியவற்றை குறுகிய காலத்தில் அச்சிட்டு வெளியிட்ட S.P.M பிறின்டெர்ஸ், பருத்தித்தித்துறை ஆகியோருக்கும் எமது அன்பு கலந்த அழியாத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

முமகள் வாசம்,
உய்யகதுர்காமம், புலோவி.



கிள்ளனம்
- குடும்பத்துறை -

வம்ச விநுட்சம்



* - அமர்



பூஷன் வாசத்
 புக்குந்திடுர் நாஸத்
 நண்பர்கள் நோசத்
 நிறைந்த சுர்ணோசத்

தீனாட்சியின் ஆட்சி - எத்
 ஸனதில் நிறைந்த காட்சி - உங்கள்
 பொன்றயமான மாட்சி - அநீர்த்து உங்கள்
 விழுதுகள் காட்சி.

